



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,889 — FRIDAY, FEBRUARY 3, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents:—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	158
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	168
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	168
		Miscellaneous Land Notices	164
		Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains List of Application for Stage Carriage Permits to ply Omnibus or Hiring Car Services, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 2 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column I of the Schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule

Colombo, January 27, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>Column I</i>	<i>Column II</i>
J 500/LA.3029—The Government Agent, Puttalam Administrative District	The Land shown as— Lots 647, 648, 649, 650, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 662, 663, 664, 665 and 666 in Extract 22 to T. S. P. 12.
J 882/LD.3683A—The Government Agent, Kandy District	.. Lots 11, 12, 13, 28, 36, 39, 40 and 41 in preliminary plan No. A. 1,082

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 3 of 1956

BY virtue of the powers vested in me by proviso (ii) to section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column I of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule.

Colombo, January 30, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

153—J. N. B 52564-852 (1/56)

E 1

Column I	SCHEDULE	Column II
J.477/LH.419—The Government Agent, Kalutara District	The Land shown as—	Lots 334, 335, 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 346, 347, 348, 349, 350, 362, 363, 364, 365, 366, 371, 379, 380, 391 in Supplement I to Final village plan 143 and lots 8 and 11 in preliminary plan A 2,243

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 4 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column I of the Schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule.

Colombo, January 30, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Column I	SCHEDULE	Column II
J.477/LH.419—The Government Agent, Kalutara District	The Land shown as—	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 13, 14, 15, 17, 18, 19, 22, 23, 25, 26, 28, 29, 30, 31, 32 in preliminary plan A. 2,243 and lots 351, 352, 353, 354, 355, 356, 360, 361, 367, 368, 369, 370, 372, 375, 376, 377, 378, 381, 386, 387, 388, 389, 390 in Supplement No. 1 to Final village plan 143.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 21 OF 1956

Reference No. LA/7534A—J/LLD/44/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Kurunegala District, or other officer authorized by him		<p>Lots 2, 3, 4, 5, 6 (F. V. P. 2,817—Dikwehera) 105, 106, 107, 108, 110 (F. V. P. 2,818—Dewagiriya) 387, 388, 389, 391, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 422, 428, 429, 431, 432, 433, 435, 436, 439, 440, 441, 443, 444, 445, 447, 448, 451, 453, 454, 458, 460, 463, 466, 467, 468, 472, 473, 474, 476, 477 (F. V. P. 2,822—Niramulla) in Combined Supplement No. 1 to F. V. PP. 2,817; 2,818; and 2,823 and part of P. P. 2,461.</p> <p>Lots 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 (F. V. P. 1,242—Kahatawela) 80, 84, 85, 89, 90, 91, 92, 93, 94, 95, 95, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 109, 110, 111, 112, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 128, 129, 130, 131, 132 (F. V. P. 1,243—Bebilepitaya) 211, 212, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 224, 225, 226, 227, 228, 230, 230, 232, 240, 240, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 280, 280, 281, 282, 283, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 291 (F. V. P. 1,244 and part of P. P. 2,461—Lenawa), 1, 2, 3, 5, 6, 7, 8, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 (F. V. P. 1,245 or old P. P. 2,461—Tattawela), 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 24 (F. V. P. 1,246—Bandipola), 62, 63, 64 (F. V. P. 1,247—Kajugamuwa), 154, 155, 156, 157, 158 (F. V. P. 2,746—Nekette Kehelpatange) in Combined Supplement No. 1 to F. V. PP. 1,242; 1,243, 1,244; 1,245 and P. P. 2,461; 1,246, 1,247 and 2,746.</p>

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 22 OF 1956

Reference No. Q. 4853/J 54 LG 477.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

- The Government Agent, Colombo District, or other officer authorized by him
- (1) A portion, in extent about 105' by 4½' from the land called Alubogahawatta, situated at Pahala Karagahamuna, Siyan Korale West. Adicari Pattuwa, Colombo District; and bounded as follows:—
North by a portion of the same land;
East by cart road;
South by footpath;
West by road.
- (2) A portion in extent about 105' by 4½' from the land called Alubogahawatta, situated at Pahala Karagahamuna, Siyan Korale West. Adicari Pattuwa, Colombo District; and bounded as follows:—
North by footpath;
East by cart road;
South by a portion of the same land;
West by road.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 23 OF 1956

Reference No LA/CI/55/41/J55 HA141.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

- The Government Agent, Kurunegala District, or other officer authorized by him
- A portion, in extent about 1 acre out of the land called Medawatta, situated in Meddapola village, Dodampattu Palata, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows:—
North by part of paddy field claimed by Rajamahavihare Temple;
east, south and west by Pita ela through the paddy field claimed by Rajamahavihare Temple.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 24 OF 1956

Reference No. LH/B:15—J55 T283

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 30, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

- The Government Agent, Kalutara District, or other officer authorized by him
- (1) A portion, in extent about 0 75 perches out of the land called Hatarawatta, situated in Talpitaya village, Panadura Totamune, Kalutara District; and bounded as follows:—
North by the land claimed by D. N. de Silva;
East by Colombo-Galle Road;
South by land claimed by Mrs. Jane Silva;
West by part of the same land.
- (2) A portion, in extent about 1 25 perches out of the land called Hatarawatta, situated in Talpitaya village, Panadura Totamune, Kalutara District; and bounded as follows:—
North by a portion of the land called Hatarawatta,
East by Colombo-Galle Road;
South by a portion of the land called Hatarawatta;
West by a portion of the land called Hatarawatta.
- (3) A portion, in extent about 3 00 perches out of the land called Hatarawatta, situated in Talpitaya village, Panadura Totamune, Kalutara District; and bounded as follows:—
North by Talpitaya Oya;
East by Colombo-Galle Road;
South by a portion of the land called Hatarawatta;
West by a portion of the same land.

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

- (4) A portion, in extent about 4 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows :—
North by a portion of the land called Kahatagahawatta ;
East by Colombo-Galle Road ;
South by Talpitiya Oya ;
West by a portion of the same land.
- (5) A portion, in extent about 8 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District ; and bounded as follows :—
North by a portion of the land called Kahatagahawatta ;
East by Colombo-Galle Road ;
South by a portion of the land called Kahatagahawatta ;
West by a portion of the same land.
- (6) A portion, in extent about 4 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows :—
North by a portion of the land called Kahatagahawatta ;
East by Colombo-Galle Road ;
South by a portion of the land called Kahatagahawatta ;
West by a portion of the same land.
- (7) A portion, in extent about 0 50 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District ; and bounded as follows :—
North by a portion of the land called Kahatagahawatta ;
East by Colombo-Galle Road ;
South by a portion of the same land ;
West by a portion of the land called Kahatagahawatta.
- (8) A portion, in extent about 0 50 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District ; and bounded as follows :—
North and west by portions of the same land ;
East by Colombo-Galle Road ;
South by a portion of the land called Kahatagahawatta.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

J, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of lands, situated in the Village of Kinigama, Siyane Korale West, Meda Pattuwa ; Colombo District —

- (1) A portion, in extent about 07 65 perches from the land called Halgahakumbura, bounded as follows :—
North by L. B. Main Channel ;
East and west by portions of the same land ;
South by the land called Halgahakumbura.
- (2) A portion, in extent about 05 10 perches from the land called Halgahakumbura, bounded as follows —
North by the land called Halgahakumbura ;
East by a portion of the same land ;
South by the land called Amunadetta ;
West by the highland claimed by J P. Denawaka and others.
- (3) A portion, in extent about 05 30 perches from the land called Dewatagahakumbura bounded as follows —
North by highland ;
East by the land called Halgahakumbura ;
South by a portion of the same land ;
West by the land called Devatahetta
- (4) A portion, in extent about 07 95 perches from the land called Devatahetta, bounded as follows —
North by the land claimed by Peter Perera ;
East by highland ;
South by the land called Dewatagahakumbura ;
West by a portion of the same land
- (5) A portion, in extent about 13 45 perches out of the land called Amunadetta and bounded as follows —
North and south by portions of the same land ;
East by R. B. Main Channel ;
West by the land called Halgahakumbura.
- (6) A portion, in extent about 12 20 perches out of the land called Amunadetta and bounded as follows —
North and south by portions of the same land ;
East by the land called Halgahakumbura ;
West by the land called Dewatagahakumbura.
- (7) A portion, in extent about 17 70 perches out of the land called Amunadetta and bounded as follows —
North and south by portions of the same land ;
East by the land called Halgahakumbura ;
West by the lands called Devatahetta and Amunadetta.
- (8) A portion, in extent about 05 10 perches out of the land called Amunadetta and bounded as follows :—
North by the land called Dewatagahakumbura ;
East by a portion of the same land ;
South and west by land called Amunadetta

- (9) A portion, in extent about 12 perches out of the land called Amunadetta and bounded as follows :—
 North by the land called Dewatagahakumbura ;
 East by the land called Devatahetta ;
 South by the land called Amunadetta ;
 West by a portion of the same land.

The following allotments of lands, situated in the village of Godagedara, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District :—

- (10) A portion, in extent about 0 A 1 R. 23·55 P. out of the land called Mahakumbura and bounded as follows :—
 North by the lands called Devatahetta and Amunadetta ;
 East, south and west by portions of the same land.
- (11) A portion, in extent about 08 25 perches out of the land called Diganwala and bounded as follows :—
 North by L. B. Main Channel ;
 East and west by portions of the same land ;
 South by the land called Halgahakumbura
- (12) A portion, in extent about 19·25 perches out of the land called Diganwala and bounded as follows :—
 North by the land called Halgahakumbura ;
 South by the land called Dewatagahakumbura ;
 East and west by portions of the same land.
- (13) A portion, in extent about 22 90 perches out of the land called Pinkumbura bounded as follows :—
 North by the land called Halgahakumbura ;
 South by the land called Dewatagahakumbura ;
 East and west by portions of the same land.
- (14) A portion, in extent about 15·25 perches out of the land called Kekunagahakumbura, bounded as follows :—
 North by L. B. Main Channel ;
 South by the land called Halgahakumbura ;
 East and west by portions of the same land.
- (15) A portion, in extent about 12·20 perches out of the land called Kekunagahakumbura, bounded as follows :—
 North by the land called Halgahakumbura ;
 South by the land called Dewatagahakumbura ;
 West and east by portions of the same land.
- (16) A portion, in extent about 18·95 perches out of the land called Beliattekumbura, bounded as follows :—
 North by the land called Halgahakumbura ;
 South by Drame Channel ;
 East and west by portions of the same land.

The following allotments of lands, situated in the village of Kimbulgoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District :—

- (17) A portion, in extent about 04·25 perches out of the land called Navatakumbura, bounded as follows :—
 North by the land called Halgahakumbura ;
 East and west by portions of the same land ;
 South by R. B. Main Channel.
- (18) A portion, in extent about 02·45 perches out of the land called Makulugahakumbura, bounded as follows :—
 North by the paddy field claimed by P. P. Podiya ;
 East and west by portions of the same land ;
 South by the land called Halgahakumbura.

Ref. No QA : 223/J 55 L233.
 Colombo, October 26, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Ranorewa Phala Elapatha Kumbura (part of lot 85 in F. V. P. 649), in extent about 25·60 perches, situated in the village of Ranorewa, Tulana No. 2, Wilachchya, D. R. O's Division of Nuwaragam Palata (West), Anuradhapura District, and bounded as follows :—

North by land claimed by D. M. Appuhamy ;
 East by reservation of Maha Diulwowa ;
 South by land claimed by B. B. Wanninayake ;
 West by land claimed by D. M. Appuhamy.

Ref. No. J/55 L409.
 Colombo, January 20, 1956.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described in the schedule hereto, should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any Housing Object within the meaning of section 2 of the Act.

Colombo, February 1, 1956.

KANTHIAH VAITHIANATHAN,
 Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE

A block of land forming part of St. Margarets Estate, Uda Pussellawa, in extent approximately 3 acres situated within the Revenue District of Nuwara Eliya ; and bounded as follows :—

North . by St Margarets Bazaar ;
 East . by Tulloco Estate ;
 South : by Nuwara Eliya—Kirkles Road ; and
 West . by Road to P. W. D. lines

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister for Industries, Housing and Social Services, do hereby certify that the lands described in the Schedules hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, February 1, 1956.

KANTHIAH VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE I

Part of Kintyre Estate, Maskeliya, within the Revenue District of Kandy, in extent about three acres, bounded as follows :—

North · by Estate road and Kintyre Estate ;
East · by the Maskeliya-Norton Road ;
South · by Kintyre Estate and land set apart for a Cinema Hall ;
West : by Kintyre Estate.

SCHEDULE II

Part of Glentilt Estate, Maskeliya, within the Revenue District of Kandy, in extent about 3 acres, bounded as follows :—

North · by Estate road ,
East · by Estate road ;
South · by Estate road ;
West · by land acquired for Government School playing field.

SCHEDULE III

Part of Alton Estate, Upcot, in the Revenue District of Kandy, in extent about 2 acres, 2 roods, 0 perches, bounded as follows :—

North · by Estate road and Alton Estate ;
East : by Estate road and Alton Estate ,
South · by Alton Estate ;
West · by Upcot Maskeliya P. W. D. road.

SCHEDULE IV

Part of Norwood Estate, Norwood, in the Revenue District of Kandy, in extent about 10 acres ; bounded as follows :—

North · by Norwood Estate ;
East · by the Hatton-Norwood P. W. D. road ;
South · by the Police Station premises Norwood ;
West : by Norwood Estate.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any Housing Object within the meaning of section 2 of that Act.

Colombo, January 31, 1956.

KANTHIAH VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE

A block of land forming part of land called Thumpelapitiyawatta, Gorakagahawatta and in extent 3 A 2 R. 16 P., situated in the Village Headman's Division No. 492, Battaramulla, D. R. O's Division, Homagama, Colombo District, Western Province ; and bounded as follows :—

North : Dewata road ;
East : Lot B described in Survey Plan No. 5,233, dated March 31, 1943 ;
South : Property belonging to Messrs. Marshal Appu, Velun and Emanis ;
West · Property belonging to Als and Mr. Fernando.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. Q.B. 116/J 54 LG 18.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,870. Village—Ettukala (Part) Ward No. 5, Kudapaduwa within M.-C., Negombo

Lot No.	Name of Land	Description	Name of Owner	Extent A.-R. P.
1	Premises bearing assessment No. 58, Ad Nives Road	Coconut garden over 30 years, contains 17 temporary huts	The Archbishop of Colombo, Archbishop's House, Colombo	6 0 9
Total				6 0 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 15, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 28, 1956.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q. B. 169/J54 L. 388.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary Plan No. A 3,932. Village—Anganpitiya and Uggala

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A.	R.	P.
1	Thanthuriyage-Kumbureowita	Owita contains 1 rubber plant 4 years	Hewa Radage Thomas Fernando of Nirupola	0	0	2.1
2	Thanthuriyagekumbura	Paddy field contains part of bund	Rajapaksa Patirage Thomas Singho of Anganpitiya	0	0	13.3
3	Thanthuriyage-Kumbureowita	Owita contains part of bund	Do.	0	0	9.8
4	Pattadorakumbura <i>alias</i> Peelle-kumbura	Paddy field contains part of bund and sluice	Don Jacolis Godamune, Mabula, Waga	0	0	3.7
5	Halkauuwewalalumbura	Paddy field contains part of bund	H. A. Abeyawardana, 25, Layards Road, Havelock Town, Colombo, Y. D. Edmund Perera and Don Simon Welikala Appuhamy, both of Anganpitiya	0	0	6.8
6	Halkumbura	Paddy field contains part of bund	Rajapaksa Patiragamage Peter Singho of Halpe, Vitanage Jams, Edrisinghe Arachchige Alice Nona, Uduwage Brumpy Singho and Rajapaksa Mohottage Alpmona, all of Uggala	0	0	3.2
7	Kolovinkumbura	Paddy field contains part of bund	H. A. Abeyawardana, 25, Layards Road, Havelock Town, Colombo, Y. D. Edmund Perera and Don Simon Welikala Appuhamy, both of Anganpitiya	0	0	11.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Homagama, on March 7, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 28, 1956

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. J 55 LG 206-S; R/A-18.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. 3,457, Ward No. 7—St. Pauls within the Municipal limits of Colombo

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
34	Part of premises bearing assessment No 69/4, Dam Street	Waste land, contains the eaves of the adjoining building	S. Pararajasingham, "Pathmaliya", Flower Road, Colombo	0	0	4.97
35	Do.	do.	do.	0	0	0.11
36	Do.	Waste land, contains part of a masonry drain and the eaves of the adjoining buildings	do.	0	0	32.80

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 25, 1956, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 25, 1956

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. R/Q 106.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

P. P. No. A 3,957. Situation—Nawala

Lot No.	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahawatta Assmt. No. 31, Galpotta Road	Coconut Garden	Mrs M. L. K. Welaratne, 356/23, Nawala Road, Rajagiriya	0	3	2
2	Ambagahawatta Assmt. No. 31/3, Galpotta Road	do	do.	0	0	37.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 5, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 24, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 30, 1956.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L.H.—B. 95

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Preliminary plan No. A 2,901. Village—Dodangoda West (Kalutara District)

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bodikotuawawatta <i>alias</i> Pallyawawatta	Garden contains trees, &c., 50 years.	Kamburawala Kankanange Don Tunis Ranaweera and Kamburawala Kankanange Laymus Ranaweera, both of Dodangoda West, Dodangoda	0 2 16.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kalutara Kachcheri, on March 19, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, January 23, 1956

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L H /B. 6.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

Preliminary plan No A 3,437. Village—Horana (Part) Kalutara District

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Sorana Estate, assessment No. 150 (part) Ratna- pura Road	Rubber 30-40 years and waste land contains 2 mango trees, 2 murunga trees, 2 arecanut trees and 8 rubber trees 30-40 years and masonry tomb	The Consolidated Estate Co., Ltd. Agents Messrs. George Stuart & Co., Ltd., Colombo	2 2 32
2	Do.	Rubber 30-40 years and owita	do.	2 2 22

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Horana Resthouse, on March 24, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, January 24, 1956.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954 .**

Notice under Section 7

Reference No. L. H./B. 91.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,880. Village—Bandaragama (Kalutara District)

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delgahawatta	Coconut garden 5 years	R. S. Perera of Etambagoda, Panadura	3 1 2.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the D. R. O., Panadura Totamune, on March 21, 1956, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, January 24, 1956.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LH 1106

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

P. P. A. No. 3,625. Village—Dodangoda West in Kalutara District

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
2	Sarakkuwewela	Garden contains coconut trees 3 to 26 years, betel and vegetables and paddy field	K. D. Jamis Appuhamy	1 0 15
3	Do.	Garden contains coconut trees 5 to 28 years and betel	do.	0 0 13
Total.				1 0 28

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 5, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 25, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, January 21, 1956.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4825/J55LG21.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired

A portion in extent 14 13 perches out of Sogama Estate, Part of Assessment No. 110, Ward No. 1, situated in Paradek. Village, Pussellawa, Kandukara Ihala Korale, Uda Palata, Kandy District and more fully described as lot 2 in P. P. A 2,292 and claimed by the Eastern Produce & Estates Co., Ltd., Meddekumbura, Watagoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on March 9, 1956, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1956.

A. T' MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4840/J55LG218.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

A portion in extent 0 A. 0 R. 09 P. out of the land called Rothschild Estate, part of Assessment No. 516, situated at Pussellawa, Kandukara Ihala Korale, Uda Palata, Kandy District, and more fully described as lot 1 in P. P. A 2,298 and claimed by the Eastern Produce & Estates Co., Ltd., Meddekumbura, Watagoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 14, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 7, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1956.

A. T' MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. D.L. 4839/J55LG. 217.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired

All that portion in extent 07 28 perches out of Rothschild Estate, Assessment No. 484, situated at Pussellawa, Kandukara Ihala Korale, Uda Palata, Kandy District, and more fully described as lot 1 in P.P.A 2,290 and claimed by the Eastern Produce & Estates Co., Ltd., Meddekumbura, Watagoda.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 14, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 7, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 30, 1956.

A. T' MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4816.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

All that portion of land in extent 32 A. 0 R. 2 P. out of Betworth Estate situated in Pubbiliya Village, Udapalata Korale West, Tumpane Division, Kandy District, and more particularly described as lot 70 in Supplement No. 1 to Final village plan No. 192 and claimed by U. L. A. Samad of Galagedera

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 9, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 27, 1956.

A. T' MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4,899.

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired :

All that portion of land called Welpelehena and Welipeleanga in extent 2A 0R 14.9 P, situated in Karanduwawela Village, Medasiya Pattuwa, Harispattuwa Division, Kandy District, Central Province, and surveyed and described as lots 1 and 2 in preliminary plan No. A 1,873 and presently claimed by Grandeniyee Ranhotapedigedara Bandiya of Walgama Werellagama

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on March 9, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, January 28, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Please quote reference to this number in all future correspondence

Reference No LA/C. 15/J/E/105.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No.39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., G/Kalegana Junior School —

Description of the land to be acquired

As decided by the Honourable the Minister of Lands and Land development by his declaration No J/E 105 of April 30, 1951, published in *Government Gazette* No. 10,248 of May 18, 1951.

An allotment of land called Aturaliyaowita *alias* Lanukoratuwa part of Assessment No. 200, Bope, Galle, in extent 0A. 0R 6P., situated in the village of Kumbalwella in Four Gravets, Galle District, surveyed and more particularly described on lot 1 in P. P. A. 1,350

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri on April 19, 1956, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deed and documents in support of the claims should be produced at this inquiry.

My previous notice under section 7, dated October 21, 1953, published in the *Government Gazette* No. 10,607 of October 30, 1953, is hereby declared null and void

The Kachcheri,
Galle, January 25, 1956

S. S. H. SILVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA/LG/54/32/J 54/LG 341.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for a market and bus stand—Makandura V. C. :—

Description of the land to be acquired

As decided by Honourable the Minister of Lands and Land Development in his declaration No J 54/LG 341 of December 10, 1954, and published in the *Government Gazette*, No. 10,753 of January 13, 1955.

An extent of 1A. 2R. 20.3P. out of the land called Mahayaya Estate situated in Makandura Village, Prtigal Korale, Katugampola Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 70 in Supplement No 2 to Final Village Plan No. 276.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on March 23, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 23, 1956.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. J/HA/442/53/LW 3,803

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Combined supplement No 1 to F. V. Ps. 33 and 19—Kabillawela and Kingama villages

Lot No.	Name	Description	Claimants	Extent		
				A.	B.	P.
305	Dickarawewatta	Garden contains no cultivation	V. P. Punchihamy of Tambiraya, Bandarawela	0	0	01.2
Total				0	0	0.12

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on May 3, 1956, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, January 27, 1956.

C. LUDERENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

M. C. C. 80.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on March 7, 1956, at the Ratnapura Kachcheri to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.
3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Ratnapura District.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot No	Name of permit-holder or applicant	Extent A. R. P.
	Plan No. F. V. P. 39 Village—Karawita	
445	Douglas Henry Wijeyawardena Tennekoon. M. C. C. Permit No. LL. 59/175	10 1 19

Land Redemption Notices

No LA/LRO/55/116/LRO/APL. 4788/J 55 L 555.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950 AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, NO. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan A 1,374. Village—Oggomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Oggomuwemukalana Watuyavahena <i>alias</i> Mahgatennewatta	Coconut estate 30-45 years	U. D. Robert, No. 12, Elibank Road, Havelock Town, Colombo	0 2 10
2	Do.	Coconut estate 30-45 years contains a mud and thatched house and a masonry well and tub and includes the following servitude:—the right of approach to the paddy field at the south-west corner of the land	do.	9 1 30
3	Do.	Coconut estate 30-45 years, paddy field and coconut estate 15-30 years	do.	9 1 26
4	Do.	do.	do.	1 3 33
5	Badagewela	Paddy field	Konara Mudiyansele Kiru Mudiyanse of Oggomuwa	0 0 08
Total				21 1 31

L. D.—B. 49/50

LA 3453/J 54 L 41.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950 AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, NO. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,306 Village—Dankotuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
2	Kankanimulla	Coconut garden 12 years	Sona Vairavan Chettiyar. 310, Main Street, Negombo	0 0 10
4	Do.	Deniya and coconut garden 5-12 years	do.	1 0 01
Total				1 0 11

Miscellaneous Land Notices

LJ 131.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. W. B. Hingurankaduwa, L. B. Gunapala, A. M. Kalu Banda, C. Charles, A. M. K. Banda, D. M. Gumathi, J. M. Tisahamy, A. P. Martin Singho, C. K. Krishna Pullo, N. D. Salamon Appu, A. M. Sivathu and A. M. D. Banda—trustees of the Dewature Sella Kataragama Devale Wardena Samitiya—have applied for the renewal of the lease of lot 63A in F. V. P. 258, 2 A. O R 17 P. in extent, situated in Dewatura, Kandukara Korale, Buttala Division, Badulla District, for the maintenance of a Hindu temple thereon

2 This lot which contains a partly built Kovil known as "Sella Kataragama" was leased to one Mookan Poosari for a term of 10 years from January 1, 1940. The lease expired on December 31, 1949. The temple is a centre of pilgrimage. It is proposed to grant the application for renewal subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years from January 1, 1950;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessee shall use the land as a site for a Hindu temple but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, February 3, 1956.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

TRINCOMALEE DISTRICT—MUTUR—SALE OF LEASE OF CROWN LAND AS SITE FOR A PETROL SERVICE STATION

NOTICE is hereby given that the Government Agent, Trincomalee District (hereinafter referred to as the Government Agent) will on February 23, 1956, at 9.30 a.m., at the D. R. O.'s Office, Mutur, sell by public auction the lease of the Crown land described in the schedule hereto.

2. The bidding will be on the premium. No bid below the upset premium of Rs 200 (Rupees two hundred) will be accepted.

3. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agent for scrutiny prior to the sale.

4. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

5. The successful bidder shall, immediately after the bid is accepted, pay one tenth of the amount of such bid, and the balance within one month of the date of the sale.

6. The successful bidder shall, within ten days of being required to do so by the Government Agent, enter into an indenture of the lease. In the event of his failure to do so, or of any breach of conditions on which the bid was accepted, the Government Agent may cancel the sale and confiscate any deposit made by the bidder.

7. The lease will include the following conditions amongst others:—

- (a) The term shall be twenty (20) years;
- (b) The lessee shall pay an annual rent of rupees two hundred (Rs. 200);
- (c) The lessee shall pay all rents and taxes and other assessments in respect of the land and any buildings thereon;
- (d) The lessee shall, within six months from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, erect on the land a building to serve as a Petrol Service Station;
- (e) The lessee shall use the land as a site for a Petrol Service Station and for no other purpose;
- (f) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf;
- (g) The lessee shall keep any building erected by him on the land in good repair, and maintain a substantial fence or boundary wall round the land;

(h) At the expiration or earlier determination of the lease, the lessee shall yield up and surrender to the Government Agent or any officer duly authorised by him quiet possession of the land and buildings thereon in good condition (due allowance being made for fair wear and tear);

(i) No compensation shall be payable by the Crown to the lessee for any building left on the land or on any other account whatever.

8. For further particulars regarding the lease, applications should be made to the Government Agent, Trincomalee District.

The Kachcheri,
Trincomalee, January 25, 1956.

A. R. Mc HEYZER,
Government Agent.

Schedule

An extent of about half acre of Crown land situated at the junction of the Trincomalee-Batticaloa P. W. D. main road and the road leading from the Knox Tree to Sampur.

ANURADHAPURA NEW TOWN—LEASE OF CROWN LAND FOR A COMBINED PETROL AND KEROSENE FILLING STATION

NOTICE is hereby given that the Government Agent of the Administrative District of Anuradhapura (hereinafter referred to as the Government Agent), will at 11.30 a.m., on February 25, 1956, sell by public auction at the Kachcheri, Anuradhapura, the lease of a piece of Crown land, about 25 perches in extent, from lot 107 in combined supplement No 1 to T. S. P. P. 148 and F. V. P's 257, 259 and 523 N. C. P., situated in Stage 1 of the New Town, Anuradhapura, as a site for a combined petrol and kerosene filling station.

2. The bidding will be on the premium: provided that no bid below the upset premium of Rs 15,000 will be accepted.

3. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. No bid will be accepted from any person who is not an authorized representative or an accredited agent of an oil company. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agent for scrutiny prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any monies paid by him.

7. The lease will include the following conditions, amongst others

- (a) The term shall be 20 years;
- (b) The rent shall be Rs. 250 per annum;
- (c) The lessee shall use the land as a site for a petrol or a combined petrol and kerosene filling station, but for no other purpose except with the prior written consent of the Government Agent;
- (d) The lessee shall, within six months from the date of lease and in accordance with plans and specifications approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for the distribution of bulk petrol and kerosene. No additions or improvements nor any temporary buildings shall be constructed except with the prior written approval of the Government Agent;
- (e) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent;
- (f) The lessee shall not sublet, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf;
- (g) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon;
- (h) At the expiration or earlier determination of the lease the lessee shall yield up and surrender in good condition to the Government Agent, or any officer duly authorized by him, quiet possession of the land and buildings thereon (due allowance being made for fair wear and tear);

(3) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or on any other account whatsoever.

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

D. G. DAYARATNE,
Government Agent.

The Kacheheri,
Anuradhapura, January 23, 1956.

NEW TOWN ANURADHAPURA—LEASE OF CROWN LAND FOR GARAGES AND WORKSHOPS

NOTICE is hereby given that the Government Agent of the Administrative District of Anuradhapura (hereinafter referred to as the Government Agent) will at 11 a.m. on February 25, 1956, at the Anuradhapura Kacheheri, sell by public auction the lease of five blocks of Crown land, each about 0 A. 2 R. 2 P in extent, situated in the New Town of Anuradhapura as sited for Garages and Workshops.

2. The bidding will be restricted to citizens of Ceylon. No person shall be allowed to purchase the lease of more than one of these five blocks.

3. The bidding will be on the premium provided that no bid below the upset premium of Rs. 1,000 for each block will be accepted.

4. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

5. Every bidder shall be present in person or by duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6. The successful bidder shall immediately after his bid is accepted pay at the spot the amount of his bid and the first years rent in advance.

7. The successful bidder shall execute a lease within fourteen days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent, may cancel and confiscate any deposit paid by the bidder.

8. The lease will include the following conditions, amongst others—

- (a) The lease will be for a term of 99 years.
- (b) The rent shall be Rs. 205 per annum subject to revision every thirty years. Provided that the rent at any such revision shall not exceed the rent charged for the preceding period of 30 years by more than 50 per cent.
- (c) The lessee shall use the land as a site for a Garage and Workshop and for no other purpose, except with the prior written consent of the Government Agent.
- (d) The lessee shall, within one year from the date of the lease and in accordance with plans previously approved in writing by the Government Town Planner, erect and complete a building or buildings thereon to be used as Garage and Workshop.
- (e) The lessee shall not sub-let, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease without the prior written consent of the Land Commissioner on the lessor's behalf.
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and any buildings erected thereon.
- (g) At the expiration or earlier determination of the lease, the lessee shall yield up and surrender to the Government Agent or any officer duly authorised by him, quiet possession of the land and building thereon in good condition (due allowance being made for fair wear and tear).
- (h) No compensation shall be payable by the Crown for any buildings on the land on any other account whatsoever.

9. For further particulars regarding the lease, application should be made to the Government Agent

D. G. DAYARATNE,
Government Agent.

The Kacheheri,
Anuradhapura, January 30, 1956.

ANURADHAPURA-NEW TOWN—LEASE OF GOVERNMENT-BUILT SHOPS FOR BUSINESS PURPOSES

NOTICE is hereby given that the Government Agent, Anuradhapura, will entertain applications for the preferential lease of 136 shop buildings in the New Town, Anuradhapura, for business purposes.

2. The shops which are of two types, viz., two and single-storeyed buildings are available at the centres described below:

Commercial Area No. 1.

- (i) This area, which contains 36 two-storeyed buildings and 40 single-storeyed buildings, is in close proximity to the Railway Station and adjoins the proposed Public Bus Stand and the Public Market.

Commercial Area No. 2

- (ii) This area, which contains 40 two-storeyed buildings and 20 single-storeyed buildings, is in the vicinity of the Bank of Ceylon premises.

3. For the present, applications for these shops will be considered only from (a) owners of commercial buildings situated within any of the areas or places described below who are themselves conducting business thereon, and (b) tenants or lessees of commercial buildings within any such area who are themselves conducting business therein.

- (i) All that area bounded as follows:

North by Camerons Road,
East by Police Station Road,
South by Puttalam Road,
West by Camerons Road.

- (ii) All that area bounded as follows:

North by Puttalam Road,
East by Kurunegala Road,
South by Sittampalam Road,
West by Mosque Road.

- (iii) All that area bounded as follows:

North by Sittampalam Road,
East by Kurunegala Road,
South by Peacock Lane,
West by Peacock Street

- (iv) Any other business premises situated on the Trincomalee Road, Kurunegala Road, Ottupalama Road, etc., in respect of which notice has been given that acquisition will take place before May, 1956.

- (v) All that area within the Railway Town which was taken over for the construction of the New Town.

4. In the selection of lessees, the following order of priorities will be observed:

- (a) Owners of commercial buildings situated within any of the areas described in para. 3 above who are at present themselves conducting business thereon;
- (b) Tenants or lessees of commercial buildings situated within those areas who are at present conducting business therein;
- (c) Any other persons who are at present conducting business within those areas and who do not fall within the groups mentioned at (a) and (b) above.

5. Applications should be addressed to the Government Agent, Anuradhapura, and should reach the Anuradhapura Kacheheri on or before 3 p.m. on February 28, 1956. Every application should contain the following information—

- (a) Under which of the categories in para. 4 above the application is made;
- (b) Particulars of the period for which the applicant has held the land in ownership or on lease, and for which he has conducted business therein. Exact dates should be given together with any other information in support of any statements made in this connexion;
- (c) The nature of the business carried on at present;
- (d) The amount of capital invested in the business. If more than one trade is carried on, the capital invested on each of the trades should be stated separately;
- (e) The situation and floor space of the buildings presently occupied by the applicant;
- (f) The commercial area in which the applicant prefers to obtain a shop and whether a single or a two-storeyed building is preferred;
- (g) Any other particulars in support of the application.

6. Every selected applicant will be required to enter into a lease containing the following conditions, amongst others :—

- (a) The building will be leased on a monthly tenancy ;
- (b) The lessee shall pay the rent at the Anuradhapura Kachcheri on or before the 10th day of each month. The rent will be Rs. 88 for a two-storeyed building and Rs. 41 for a single-storeyed building ;
- (c) The lessee shall use the shop only for such trade or trades as are approved by the Government Agent. If the shop is (a) not used for the purpose approved, or (b) has ceased to be used for such purpose, or (c) has been applied to any purpose other than that approved, or (d) if there has been any failure on the part of the lessee to comply with any conditions or to observe any covenants of the lease, the lessor reserves the right to terminate the lease. Thereupon the land together with all buildings thereon and improvements thereto shall revert to and become the absolute property of the Crown,
- (d) The lessee shall at all times during the said term keep the said land and all buildings clean and in good order to the satisfaction of the Government Agent ;
- (e) The lessee shall at his own expense effect all necessary repairs to and maintain the buildings to the satisfaction of the Government Agent ,
- (f) The lessee shall not without the prior consent of the Government Agent, obtained in writing, sublet, assign, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease and every such sub-lease, assignment, mortgage or other disposition without such consent shall be absolutely void ;
- (g) The lessee shall not demolish or cause to be demolished any of the buildings on the land nor make any structural alterations whatsoever thereto except with the prior written authority of the Government Agent and in accordance with such terms as may be imposed by the Government Agent ;

(h) The lessee shall pay to the Government Agent a sum of Rs. 500 for a two-storeyed building or Rs. 300 for a single-storeyed building before the execution of the lease as security for the due fulfilment by him of the conditions and covenants thereof. If the lessee contravenes any of the conditions of the lease, it shall be competent to the Government Agent to confiscate at any time the whole or any part of this security. The lessee shall be entitled at the termination of the lease to a refund of any balance of the security which is not liable to confiscation ,

(i) If the lessee at any time shall (a) become bankrupt or compound with his creditors, or (b) permit the land or his interest therein to be sold in execution of a decree against it, the lease shall forthwith terminate ,

(j) If any rent, either in whole or in part due under the lease shall be in arrears for a period of 90 days after it has become due (whether legally demanded or not) the lease may be terminated forthwith under the provisions of Part X of the Crown Lands Ordinance, No. 8 of 1947, and the lessor may enter upon the land and re-possess and enjoy the same ,

(k) At the expiration or earlier termination of the lease under paras. (c), (i) or (j) above, the lessee shall surrender the land together with all buildings thereon and all additions, improvements and fixtures thereto in good repair and condition (due allowance being made for fair wear and tear). The lessee shall not be entitled on such surrender to any payment of compensation for any improvements whatsoever effected to the land or building or on any other account whatsoever.

7. Any information as to the location of the sites or on any other matter may be obtained from the Government Agent, Anuradhapura.

The Kachcheri,
Anuradhapura, January 23, 1956.

D. G. DAYARATNE,
Government Agent

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය: කීව් ඒ. 223.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැදපත්තුවේ කීර්තිම පිහිටි පහත සඳහන් ඉඩම්

(1) හල්ගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 765ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට ප්‍රධාන ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ කොටස්, දකුණට: හල්ගහකුඹුර.

(2) හල්ගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 510ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට: හල්ගහකුඹුර, නැගෙනහිරට: එම ඉඩමෙන් කොටසක්, දකුණට: අමුණදෙව්ව යන ඉඩම, බස්නාහිරට: ජේ පී. දෙනවක සහ අනිකුත් අය අයිතිවාසිකම් කියන උස් ඉඩම.

(3) දෙවටගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 530ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට: උස්ඉඩම; නැගෙනහිරට: හල්ගහකුඹුර; දකුණට: එම ඉඩමෙන් කොටසක්; බස්නාහිරට: දෙවටගෙව්ව යන ඉඩම

(4) දෙවටගෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 795ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: පිටර් පෙරේරා අයිතිවාසිකම්කියන ඉඩම, නැගෙනහිරට: උස් ඉඩම; දකුණට: දෙවටගහකුඹුර, බස්නාහිරට: එම ඉඩමෙන් කොටසක්.

(5) අමුණදෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 1345 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේ කොටස්, නැගෙනහිරට: ප්‍රධාන ඇල; බස්නාහිරට: හල්ගහකුඹුර.

(6) අමුණදෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 1220ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේ කොටස්, නැගෙනහිරට හල්ගහකුඹුර; බස්නාහිරට: දෙවටගහකුඹුර.

(7) අමුණදෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 1770ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට සහ දකුණට: එම ඉඩමේ කොටස්, නැගෙනහිරට: හල්ගහකුඹුර, බස්නාහිරට දෙවටගෙව්ව සහ අමුණදෙව්ව යන ඉඩම්.

(8) අමුණදෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 510ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට: දෙවටගහකුඹුර; නැගෙනහිරට: එම ඉඩමෙන් කොටසක්, දකුණට සහ බස්නාහිරට: අමුණදෙව්ව යන ඉඩම.

(9) අමුණදෙව්ව යන ඉඩමෙන් පර්චස් 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: දෙවටගහකුඹුර; නැගෙනහිරට දෙවටගෙව්ව යන ඉඩම; දකුණට: අමුණදෙව්ව යන ඉඩම, බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්.

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැදපත්තුවේ ගොඩගෙදර යන ගමේ පිහිටි පහත සඳහන් ඉඩම්

(10) මහකුඹුර යන ඉඩමෙන් රු. 1, ප 23 55ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට: දෙවටගෙව්ව සහ අමුණදෙව්ව යන ඉඩම්. නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ කොටස්

(11) දිගන්වල යන ඉඩමෙන් පර්චස් 825ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට ප්‍රධාන ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්, දකුණට හල්ගහකුඹුර.

(12) දිගන්වල යන ඉඩමෙන් පර්චස් 1925ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට හල්ගහකුඹුර යන ඉඩම; දකුණට දෙවටගහකුඹුර යන ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්

(13) එළකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 2290ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට හල්ගහකුඹුර යන ඉඩම; දකුණට දෙවටගහකුඹුර යන ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්.

(14) කෙකුණගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 1525ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට ප්‍රධාන ඇල, දකුණට හල්ගහකුඹුර යන ඉඩම; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්.

(15) කෙකුණගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 1220ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට: හල්ගහකුඹුර යන ඉඩම; දකුණට: දෙවටගහකුඹුර යන ඉඩම, බස්නාහිරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ කොටසක්.

(16) බෙලිඅත්තෙකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 1895ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට හල්ගහකුඹුර යන ඉඩම, දකුණට: ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැද පත්තුවේ කීර්ති ගොඩ යන ගමේ පහත සඳහන් ඉඩම්

(17) නවවකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 425ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට හල්ගහකුඹුර යන ඉඩම. නැගෙනහිරට සහ බස්නාහිරට. එම ඉඩමේ කොටස්; දකුණට ප්‍රධාන ඇල

(18) මකුළුගහකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 245ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට පී පී පොඩියා අයිතිවාසිකම් කියන ඉඩම; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස්, දකුණට හල්ගහකුඹුර යන ඉඩම.

පී බී බ්‍රලන්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කීව් ඒ 223/ජේ 55 ඇල් 233.

1955 ඔක්තෝබර් 26 වැනි දින කොළඹ.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට, උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාත ආදායම් පාලක තුමාගේ කොට්ඨාශයේ විලව්විය අංක 2 දරණ තුලනේ රනෝරුව නමැති ගමේ පිහිටි තිබෙන රනෝරුව පහල ඇලපාන කුඹුර කියන පහත සඳහන් මායිම් තුළ තිබෙන ඉඩම, ඊට මායිම්.—

උතුරට: බී ඇම් අප්පුහාමි අයිතිය කියන ඉඩම; නැගෙනහිරට: මහදිවුල්වැවේ ඇර තිබෙන (රිසවේසම) බිම; දකුණට: බී. බී. වන්තිනායක අයිතිය කියන ඉඩම; බස්නාහිරට: බී. ඇම්, අප්පුහාමි අයිතිය කියන ඉඩම.

පී. බී. බ්‍රලන්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ජේ 55 ඇල් 409

1956 ජනවාරි 20 වැනි දින කොළඹ

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,457. කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 7 කොට්ඨාශය, සැන්චි පෝල්ස්

කැබැල්ල : 34.

ඉඩමේ නම වේල්ලවිදියේ වරිපනම් අංක 69/4, දරණ ඉඩමේ කොටස; විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහිත මුහු බිම; අයිතිකම් කියත්තා ඇස් පරාජයියාගේ, 'පත්මලිය', 'ප්ලවරි පාර, කොළඹ; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 4 97.

කැබැල්ල : 35.

ඉඩමේ නම: වේල්ලවිදියේ වරිපනම් අංක 69/4, දරණ ඉඩමේ කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග්‍ර සහිත මුහු බිම; අයිතිකම් කියත්තා ඇස්. පරාජයියාගේ, 'පත්මලිය', 'ප්ලවරි පාර, කොළඹ; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0 11.

කැබැල්ල : 36.

ඉඩමේ නම: වේල්ලවිදියේ වරිපනම් අංක 69/4, දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහ යාබද ගොඩ නැගිල්ලට අග්‍ර සහිත මුහු බිම; අයිතිකම් කියත්තා ඇස්. පරාජයියාගේ, 'පත්මලිය' ප්ලවරි පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 32 80

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි පිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 25 වැනි දින පෙරවරු 10 30ට කොළඹ කම්මෙරියේදී මා සම්මුඛව සිටියි.

තවද 1956 පෙබරවාරි 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇස් නවරත්තරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුරු.

1956 ජනවාරි 25 වැනි දින
කම්මෙරිය, කොළඹ.

අංකය. ආර්/කිව් 106

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,957. ගම්—නාවල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. ගල්පොත්ත පාරේ වරිපනම් අංක 31 දරණ අඹගහවත්ත; විස්තරය: පොල් ඉඩම; අයිතිකම් කියත්තා: ඇම්. ඇල්. කේ. වේලාරත්න මහත්මිය, 356/23, නාවල පාර, රාජගිරිය; ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 2

කැබැල්ල : 2.

ඉඩමේ නම: ගල්පොත්ත පාරේ වරිපනම් අංක 31/3 දරණ අඹගහවත්ත; විස්තරය: පොල් ඉඩම; අයිතිකම් කියත්තා ඇම්. ඇල්. කේ. වේලාරත්න මහත්මිය, 356/23, නාවල පාර, රාජගිරිය; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 37 7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි පිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 5 වෙනි දින පෙරවරු 11ට කොළඹ කම්මෙරියේදී මා සම්මුඛව සිටියි.

තවද 1956 පෙබරවාරි 24 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ඇස්. නවරත්තරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුරු.

1956 ජනවාරි 30 වෙනි දින
කම්මෙරිය, කොළඹ.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලානේ නො. ඒ 3,870 ගම්—මීගමු නගර සීමාව තුළ කුඩාසාඩුව වෙහි නො. 5, එච්චුකාල (කොටස)

කැබැල්ල 1.

ඉඩමේ නම. අඩිතිවෙස් පාරේ පිහිටි වරිපනම් නො. 58 දරණ ඉඩම; විස්තරය තාවකාලික මවු 17ක් ඇති අවුරුදු 30කට වැඩිවූ පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා කොළඹ අග්‍රරාජගුරු ප්‍රසාදීන් වහන්සේ, කොළඹ; ප්‍රමාණය. අ. 6, රු. 0, ප. 9.

එකතුව: අ. 6, රු. 0, ප. 9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි පිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 මාර්තු 15 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කම්මෙරියේදී මා සම්මුඛව සිටියි.

තවද 1956 මාර්තු 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ඇස්. නවරත්තරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුරු.

අංකය. කිව් බී 116/පේ 54 ඇල්. පී 18.

1956 ජනවාරි 28 වැනි දින
කම්මෙරිය, කොළඹ.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලානේ නො. ඒ 3,932 ගම්—අන්තර්පිටිය සහ උත්තල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම: තන්ත්‍රියගේ කුඹුරේඕව්ව; විස්තරය: අවුරුදු 4ක් වූ උබ්දු පැලයක් ඇති ඕව්ව; අයිතිකම් කියත්තා හේවාරදගේ තෝමස් ප්‍රනාන්දු, නිජපොල; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 2 1.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම: තන්ත්‍රියගේ කුඹුරු, විස්තරය. වේල්ලෙන් කොටසක් ඇති කුඹුරු; අයිතිකම් කියත්තා: රාජපක්‍ෂපතිරගේ තෝමස් සිඤ්ඤා, අන්තර්පිටිය; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 13.3.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම: තන්ත්‍රියගේ කුඹුරේඕව්ව; විස්තරය වේල්ලෙන් කොටසක් ඇති ඕව්ව; අයිතිකම් කියත්තා: රාජපක්‍ෂපතිරගේ තෝමස් සිඤ්ඤා, අන්තර්පිටිය; ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 9.8.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පට්ටිදෙර කුඹුර නොහොත් පිල්ලෙ කුඹුර; විස්තරය හොරොව්ව සහ වෙල්ලෙන් කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා දෙන්න ජානෙලිස් ගොඩමුනේ, මාලු, වග, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 37

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : හල්කනුවෙවල කුඹුර; විස්තරය වෙල්ලෙන් කොටසක් ඇති කුඹුර; අයිතිකම් කියන්නා එච්. ඒ. අබේවඩින, නො 25, ලොඩ්ස් පාර, හැවලොක් වවුම, කොළඹ; වයි ඩී. ඇඩ්මන්ඩ් පෙරේරා සහ දෙන්න සයිමන් වැලිකල අප්පුහාමි, දෙදෙනාම අත්ගත් පිරිස; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 68.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : හල්කුඹුර, විස්තරය : වෙල්ලෙන් කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා : රාජපක්ෂපතිරගමගේ පිට්ටි සිකේසා, හල්පේ; විනාශයේ ජේම්ස්, එදිරිසිංහ ආරච්චිගේ ඇලිස් නෝනා, උඩුවගේ බ්‍රමපි සිකේසා සහ රාජපක්ෂ මොහොමඩ්ගේ ඇල් පි නෝනා, සියළුදෙනාම උත්ගල; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 32.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : කොලොවින් කුඹුර, විස්තරය : වෙල්ලෙන් කොටසක් ඇති කුඹුර; අයිතිකම් කියන්නා. එච් ඒ අබේවඩින, නො 25, ලොඩ්ස් පාර, හැවලොක් වවුම, කො.ළඹ; වයි ඩී ඇඩ්මන්ඩ් පෙරේරා සහ දෙන්න සයිමන් වැලිකල අප්පුහාමි, දෙදෙනාම අත්ගත් පිරිස; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප 11.1.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 7 වැනි දින පෙරවරු 11ට හෝමාගම ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කායාර්ථයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවිභාවයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ ඇස්. තවරත්තරාජා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

අංකය : කිව්. 169/ජේ 54 ඇල් 388.

1956 ජනවාරි 28 වැනි දින කම්මේරිය, කොළඹ.

අංකය ඇල් එම් 1106.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—
ජ්ලාන් නො. ඒ 3,625 ගම—දෙඩම්ගොඩ (බටහිර)

කැබැල්ල : 2.

ඉඩමේ නම. සරක්කුවෙවල; විස්තර : අවුරුදු 3-28 වයසැති පොල් ගස්ද එලවලු, මුලුත් සහ කුඹුරක් තිබෙන ඉඩම; අයිතිකම් කියන්නා. කේ. ඩී. ජේම්ස් අප්පුහාමි; ප්‍රමාණය අ 1, රු. 0, ප. 15

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : සරක්කුවෙවල; විස්තර : අවුරුදු 5-28 වයසැති පොල් ගස්ද මුලුත්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා. කේ. ඩී. ජේම්ස් අප්පුහාමි; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 13.

එකතුව : අ. 1, රු. 0, ප. 28.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 5 වැනි දින පෙරවරු 10ට කළුතර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවිභාවයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර්. ඇල්. බාලසුරිය, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

1956 ජනවාරි 21 වෙනි දින කම්මේරිය, කළුතර.

අංකය : ඇල් එම්/ඩී. 95.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර —
මුල් ජ්ලාන් නො ඒ 2,701 ගම—බටහිර දෙඩන්ගොඩ, කළුතර දිස්ත්‍රික්කය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම බෝදිකොටුව වත්ත නොහොත් පල්ලියවත්ත, විස්තරය. අවුරුදු 50ක් වයස ඇති ආදී දේ ඇති වත්ත, අයිතිකම් කියන්නා. බටහිර දෙඩන්ගොඩ කනුරුවල කන්කානන්ගේ දෙන්න පියුනිස් රණවිර සහ දෙන්න ලයිනිස් රණවිර, ප්‍රමාණය. අ. 0, රු. 2, ප. 163

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 19 වැනි දින පෙරවරු 10ට කළුතර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවිභාවයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර්. ඇල්. බාලසුරිය, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජනවාරි 23 වැනි දින කම්මේරිය, කළුතර.

අංකය : ඇල් එම්/ඩී 91.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—
මුල් ජ්ලාන් නො ඒ 3,880. ගම—බණ්ඩාරගම, කළුතර දිස්ත්‍රික්කය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. දෙල්ගහවත්ත; විස්තරය : අවුරුදු 5ක් වයස ඇති පොල් වත්ත; අයිතිකම් කියන්නා : පානදුරේ ඇටබගොඩ ආර් ඇස්. පෙරේරා; ප්‍රමාණය අ 3. රු. 1, ප 2.6.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 21 වැනි දින අපරහාය 3ට පානදුර ඩී ආර්. ඩී කන්තෝරුවේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර්. ඇල්. බාලසුරිය,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 ජනවාරි 24 වැනි දින
කම්බේරිය, කළුතර.

අංකය ඇල්එම්/බී 6

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මුල් ජලාන් නො. ඒ 3,437. ගම—හොරණ (කොටසක්), කළුතර / දිස්ත්‍රික්කය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම සොරණ වත්ත, රත්නපුර පෑදේ වරිපණම් නො. 150 (කොටසක්); විස්තරය අවුරුදු 30-40 අතර වයස ඇති අඩි ගස් 2 ක් ද මුරුංගා ගස් 2 ක් ද පුවක් ගස් 2 ක් සහ රබර් ගස් 8 ක් ද බඳුමෙන් තැනූ සොහොනක් ද තිබෙන මුඩුබිම් සහිත අවුරුදු 30-40 අතර රබර් වත්ත, අයිතිකම් කියන්නෝ: සීමාසහිත කොන්සෙලිටේටිව් වතු සමාගම; ඒ ජන්තවරු කොළඹ සීමාසහිත ජෝර්ජ් ඉස්ට්ට්ට්ට් සහ සමාගම, ප්‍රමාණය අ 2, රු 2, ප 32

කැබැල්ල: 2

ඉඩමේ නම සොරණ වත්ත, රත්නපුරේ වරිපනම් නො. 150 (කොටසක්); විස්තරය අවුරුදු 30-40 අතර වයස ඇති රබර්වත්ත සහ බීච්ට්; අයිතිකම් කියන්නෝ සීමාසහිත කොන්සෙලිටේටිව් වතු සමාගම; ඒ ජන්තවරු කොළඹ සීමාසහිත ජෝර්ජ් ඉස්ට්ට්ට්ට් සහ සමාගම, ප්‍රමාණය අ 2, රු 2, ප 22

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 24 වැනි දින පෙරවරු 10ට හොරණ තානායමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර්. ඇල්. බාලසුරිය,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 ජනවාරි 24 වැනි දින
කම්බේරිය, කළුතර.

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාන කොට්ඨාසයේ කඳුකර ඉහල කෝරළයේ පුස්සැල් ලාවේ පාරදෙක ගමෙහි පිහිටි කොට්ඨාස අංක 1 වරිපනම් නො 110 ක් කොටසක් වූ ප්‍රමාණයෙන් පර්චස් 14 13 ක් වූ හේගමවත්තෙන් ඉඩම් කොටසක් වූ මූලික ජලාන් නො ඒ 2,292 ක් ලොව් නො 2 යනුවෙන් විස්තර කරන ලද දැනට වටයොඩ මැද්දේ කුඹුර, සීමාසහිත රිස්ටර්න් ප්‍රොසියුස් සහ වතු කොමිෂනරිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 9 වෙනි දින පස්වරු 3ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. පී. මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

මගේ අංකය ඇල්බී 4825/පේ 55 ඇල් ජී 21
1956 ජනවාරි 30 වෙනි දින
කම්බේරිය, මහනුවර

අංකය: ඇල්බී 4816.

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—
මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොට්ඨාසයේ උඩපලාන බටහිර කෝරළයේ බුබ්බිලිය ගමෙහි පිහිටි ඇල්. ඩී. ජලාන් නො. 192 ක් පළමුවෙනි අතිරේකයේ ලොව් නො. 70 වශයෙන් හැඳින්වෙන අක්කර 32, පර්චස් 2 ක් වූ බෙච්චර්න් වත්තෙන් කොටසක්.

අයිතිවාසිකම් කියන්නෝ ගලගෙදර පදිංචි සු ඇල්. ඒ. සමානි මහතාය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 9 වෙනි දින පෙරවරු 11ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956 මාර්තු 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී. මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 ජනවාරි 27 වෙනි දින
කම්බේරිය, මහනුවර

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාන කොට්ඨාසයේ කඳුකර ඉහල කෝරළයේ පුස්සැල් ලාවේ පිහිටි වරිපනම් නො 484 ක් කොටසක් වන ප්‍රමාණයෙන් පර්චස් 7 28 ක් වූ මූලික ජලාන් අංක ඒ 2,290 ක් ලොව් නො 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට වටයොඩ මැද්දේ කුඹුර, සීමාසහිත රිස්ටර්න් ප්‍රොසියුස් සහ වතු කොමිෂනරිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන, රොත්ස්වයිල්ඩ් වත්ත, නමැති ඉඩම් කොටස

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 14 වෙනි දින පෙරවරු 11ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 මාර්තු 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී. මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා.

මගේ අංකය ඇල්බී 4839/පේ 55 ඇල් ජී 217
1956 ජනවාරි 30 වෙනි දින
කම්බේරිය, මහනුවර.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ කදුකර ඉහළ කෝරළයේ පුස්සැල් ලාවෙහි පිහිටි වරපහනම් නො. 516න් කොටසක් වන ප්‍රමාණයෙන් පර්චස් 9 ක් වූ මූලික ජලාන් නො. ඒ 2,298 හි ලොව නො. 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට වටහොඩ මැද්දේ කුඹුර, සිමසනින රිස්ටර්න් ප්‍රොඩියුස් සහ වතු කොමිෂනරිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන, රොන්ස් වයිල්ඩ් වත්ක, නමැති ඉඩම් කොටස.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 14 වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 මාර්තු 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ ඩී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

මගේ අංකය අල්.ඩී. 4840/පේ 55 අල්.ජී 218.

1956 ජනවාරි 30 වෙනි දින කම්පේරිය, මහනුවර.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හරිස්පත්තුව කොට්ඨාශයේ මැදසියපත්තුවේ කරවුවාවෙල ගමෙහි පිහිටි වැලිපැලයේ න සහ වැලි පැලේ අංග නමැති අක්කර 2, පර්චස් 14 9ක් වූ මුල් ජලාන් නො. ඒ 1,873හි ලොව නො. 1 සහ 2 දරණ, දැනට වැරැල්ලේ ගම වල්ගම පදිංචි ගිරන්දෙතියේ රන් හොට්ටේ හි ගෙදර බන්ඩියා මහත්මිය විසින් අයිතිවාසිකම් කියන, ඉඩම් කැබැලි දෙක.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 9 වැනි දින පූර්වහස 10ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 මාර්තු 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඩී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

මගේ අංකය අල්.ඩී. 4899

1956 ජනවාරි 28 වැනි දින කම්පේරිය, මහනුවර

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ සඳහන් නම්වරය සඳහන් කරන්න.

අල්.ජී/සී 15/පේ/3/105.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, ඒ/කලේගාන ආණ්ඩුවේ කණිකා පැහැල සඳහා, අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර—

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1951 අප්‍රේල් මස 30 වැනි දින නම්වර පේ/ජී. 105 දරණ ප්‍රකාශන යෙන් තීරණය කර, 1951 මැයි මස 18 වැනි දින නම්වර 10,248 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි, ගෘහ දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරෙහි කුබ්ලිවැල්ල නමැති ගමේ පිහිටි ගාල්ලේ බෝපේ වරිපනම් නම්වර 200^{වර්ෂ} කොටසක් වූ අතුරුලියකිට නොහොත් ලඳු කොරවුව වන විස්තර වශයෙන් නම්වර ඒ 1,350 දරණ මූලික සැලැස්මේ කැබැලි නම්වර 1 යනුවෙන් මා වෙත කරන ලද බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 6ක් වූ ඉඩම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 19 වැනි දින පෙරවරු 9 30ට ගාල්ලේ දිසාපති කාංචාලයේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද 1956 අප්‍රේල් 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් සඳහා කිරීමට අදාලවන මප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වෙලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි මීට ප්‍රථමයෙන් 1953 ඔක්තෝබර් 21 දැනමින් 1953 ඔක්තෝබර් 30 වැනි දින අංක 10,607 දරණ ආණ්ඩුවේ "ගැසට්" පනෙහි පළකරන ලද මාගේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීම් අවලංගුකරනු ලැබූ බව මෙයින් තවදුරටත් ප්‍රකාශකරමි.

ඇස්. ඇස්. එච්. සිල්වා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

1956 ජනවාරි 25 වැනි දින කම්පේරිය, ගාල්ල

මගේ අංකය : අල්.ජී/අල්.ජී/54/32/පේ 54 අල්.ජී 341.

1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වර්ෂ} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වර්ෂ} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර—

1950 ජනවාරි 13 වෙනි දින නො. 10,753 දරණ ආණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද 1954 දෙසැම්බර් 10 වෙනි දින දරණ අංක පේ 54/අල්.ජී. 341 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තුමාගේ ප්‍රකාශය පරිදි, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ පිටිගල් කෝරළේ මාකදුර නමැති ගමේ පිහිටි මහායාග වත්තෙන් නො. 276 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකයේ නො. 70 යුධි වඩා විස්තරව හැඳින්වන අ 1, රු 2, ප 20 3ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 23 වෙනි දින පෙරවරු 9 30ට කුරුණෑගල කම්පේරියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 මාර්තු 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එච්. ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

1956 ජනවාරි 23 වෙනි දින කම්පේරිය, කුරුණෑගල

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 33 සහ 19 දරණ අවසාන ගම් පැලැස්මයන්හි අංක 1 දරණ ඒකාබද්ධ අතිරේකය ගම්—කබ්ලිලවෙල සහ කිනිගම

කැබැල්ල : 305.

ඉඩමේ නම : දික්අරුවෙවත්ත; විස්තර වත්ත (වගාවක් නැත), අයිතිකම් කියන්නා. බණ්ඩාරවෙල තත්තිරියේ වී පි. පුවිසාමි; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.2.

එකතුව : අ. 0, රු. 0, ප. 1.2.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයටුන් හෝ 1956 ජේ මැයි මස 3 වෙනි දින දුර්වහන 110 බදුල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 26 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලිඛිත දැනුම් දිය යුතුයි.

සී ප්‍රබකිත්ස්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

1956 ජනවාරි 27 වෙනි දින කවිචේරිය, බදුල්ල.

ඉඩම් සංවර්ධන පනත යටතේ කරනු ලබන නිවේදන

මගේ අංකය : ඇම්.සී.සී 80.

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස රත්නපුර කවිචේරියේදී 1956 මාර්තු 7 වැනි දින සූ හා 10ට 1935 ජේ අංක 19 දරණ ඉඩම් සලකකිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිචේරියේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2 ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

ඩබ්ලිව්. ඇස්. ද අල්විස්, ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට.

දීමට යන ඉඩමේ විස්තර

ඒලානේ නො. ඇල්. වී. පී 39. ගම—කරවිට

කැබැල්ල : 445.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම වත් පස් හෙන්රි විජේවර්ධන තෙන්නකෝන්; බලපත්‍ර අංකය : 59/175; ප්‍රමාණය අ. 10, රු. 1, ප 19.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. සී—බී 49/50

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 55/116/ඇල් ආර් 55/116/පී. ඇල්. 4788/ජේ 55/555.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 ජේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතුවූ) 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච් බණ්ඩා මුලාන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. ඩී. මුලාන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 22 වැනි දින කොළඹ

උපලෙඛනය

මුල් ඒලානේ නො. ඒ 1,374 ගම—ඔන්ගොමුව

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : ඔන්ගොමුවේ මුකලාන වතුයායයේ නොහොත් මයිලාගානැන්තේවත්ත, විස්තරය. අවුරුදු 30-45ක පොල්වත්ත; අයිතිකම් කියන්නා : සු ඩී රොබර්ට්, 12, එලිබැන්ක් පාර, හැමිලොක් ටවුන්, කොළඹ, ප්‍රමාණය : අ 0, රු 2, ප 10

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : ඔන්ගොමුවේ මුකලාන වතුයායයේ නොහොත් මයිලාගානැන්තේවත්ත, විස්තරය. අවුරුදු 30-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කළ පැළක්ද, ලීදක්ද, වතුර බක්කියක් සහ කුඩුරුවලට ගැමට ගිනිකොණින් ඇති පාර පැමිණි කිරීමේ අයිතියද වේ, අයිතිකම් කියන්නා : සු ඩී රොබර්ට්, 12, එලිබැන්ක් පාර, හැමිලොක් ටවුන්, කොළඹ, ප්‍රමාණය : අ 9, රු 1, ප 39.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : ඔන්ගොමුවේ මුකලාන වතුයායයේ නොහොත් මයිලාගානැන්තේවත්ත, විස්තරය. අවුරුදු 30-45ක පොල්වත්ත, කුඹුරක් සහ අවුරුදු 15-30ක පොල්වත්ත, අයිතිකම් කියන්නා : සු ඩී රොබර්ට්, 12, එලිබැන්ක් පාර, හැමිලොක් ටවුන්, කොළඹ; ප්‍රමාණය : අ 9, රු 1, ප 26

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : ඔන්ගොමුවේ මුකලාන වතුයායයේ නොහොත් මයිලාගානැන්තේවත්ත, විස්තරය. අවුරුදු 30-45ක පොල්වත්ත, කුඹුරක් සහ අවුරුදු 15-30ක පොල්වත්ත; අයිතිකම් කියන්නා : සු ඩී රොබර්ට්, 12, එලිබැන්ක් පාර, හැමිලොක් ටවුන්, කොළඹ; ප්‍රමාණය : අ 1, රු 3, ප 33

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : බිබාගේවෙල, විස්තරය. කුඹුර. අයිතිකම් කියන්නා කෝනර්මුදියන්සේලාගේ කිරිමුදියන්සේ, ඔන්ගොමුව; ප්‍රමාණය : අ 0, රු. 0 ප 3

එකතුව : අ 21, රු. 1, ප. 31.

ඇල්.ඩී—බී49/50

ඇල් ඒ 3453/ජේ 54 ඇල් 41.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් 1942 ජේ අංක 661 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම්

නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතු වූ 1950 අංක 9 දරණ ඉඩම ලබාදීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුම් බණ්ඩාරා ට්‍රයන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ප බ්‍රලන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 22 වැනි දින
කොළඹ

උපලෙඛනය

මුල් ඒ ලැබේ නො. ඒ 1,306 ගම—දන්කොටුව

කැබැල්ල: 2.

ඉඩමේ නම කන්කානිමුල්ල, විස්තර අවුරුදු 12ක් වයස ඇති පොල්වත්ත අයිතිකම් කියන්නා සේනා වසිරිවත් වෙවිටියර් 310, මෙයින් ස්විට්ටි, මියොමුව, ප්‍රමාණය අ 0 රු. 0, ප. 10

කැබැල්ල: 4.

ඉඩමේ නම කන්කානිමුල්ල, විස්තර දෙවන සහ අවුරුදු 5-12ක දක්වා වයස ඇති පොල් වත්ත; අයිතිකම් කියන්නා සේනා වසිරි වත් වෙවිටියර් 310, මෙයින් ඉස්විට්ටි මියොමුව, ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 1.

එකතුව අ 1, රු. 0, ප. 11.

2 මෙම වෙන්දේසියේදී ඉල්ලුම් කළ හැක්කේ ලංකාවේ පුරවැසියන් හට පමණක් ඒ පුද්ගලයෙකු හට එක බිම් කැබලි ලකට වැඩිය ලබා ගැනීමට තුළුවීමකි.

3 කලින් තක්සේරු කරන ලද මුදල වන රුපියල් 1,000ක් වෙන්දේසිය පටන් ගන්නවා ඇත හැම බිම් කොටසකම තක්සේරු මුදල රුපියල් 1,000ක් වේ ඊට අඩුව කරන කිසිම ඉල්ලීමක් හැර ගනු නොලැබේ

4. ඕනෑම ඉල්ලීමක් භාරගන්නට පෙර ඉල්ලුම් කරුවන්ගේ සරිත වශයෙන් බද්දේ කොන්දේසිය ඉටුකළ හැකිද යන්නත් ආණ්ඩුවේ දිසාපතිතුමා විසින් සොයා බලනවා ඇත. එසේ සොයා බැලීමේදී ආණ්ඩුවේ දිසාපති තුමාගේ සතුටට හාජන වන පරිදි කරුණු නොමැති වුවහොත්, එවැනි ඉල්ලීමක් නොකළාක් මෙන් සලකා වෙන්දේසිය පවත්වාගෙන යනවා ඇත ආණ්ඩුවේ දිසාපතිතුමාට අනුමත කළ හැකි ඉල්ලුම් කරුවන් අතර පමණක් මෙම වෙන්දේසිය සීමාකරනු ලැබේ.

5. හැම ඉල්ලුම් කරුවෙක්ම, තමන්ම ඉහතකී වේලාවට එකී සභාන යට පැමිණිය යුතුය නැතහොත් තමා වෙනුවෙන් බලය පවරන ලද නියෝජිතයකු ඉදිරිපත් කළ යුතුය නියෝජිතයකු ඉදිරිපත් කරන්නේ නම් ඊට අවශ්‍ය බලකඩද සි පරීක්ෂකර බැලීම පිණිස වෙන්දේසිය පටන් ගැනීමට පෙර ඉදිරිපත් කළ යුතුය.

6 සමත්වූ ඉල්ලුම්කරු තමාගේ ඉල්ලීම භාරගත් වහාම තමා ඉල්ලුම් කරන ලද මුදල හා අවුරුද්දක බදු මුදලක් ගෙවිය යුතුය.

7 තෝරාගන්නා ලද ඉල්ලුම්කරු බද්ද ගත් දිනයේ සිට දින 14ක් ඇතුළත බදු ඔප්පුවකට අත්සන් තැබිය යුතුය එසේ නොකළහොත් වෙන්දේසිය අවලංගු කර ඉල්ලුම්කරු තැන්පත් කරන ලද මුදල් රාජසන්නක කිරීමට ආණ්ඩුවේ දිසාපතිතුමාට හැකිය

8. බද්දෙහි අඩංගු වෙනත් කොන්දේසි අතර මේවාද ඇතුළත් වේ.—

- (අ) බද්දෙහි කාලය 99 අවුරුද්දකට සීමාවේ,
- (ආ) අවුරුද්දක බද්ද රුපියල් 205ක් වන නමුත් හැම අවුරුදු 30ටම වතාවක් සංශෝධන කිරීමට ඉඩ තිබේ. මෙසේ කිරීමේදී නියම කරුණු ලබන බද්ද සංශෝධනය කිරීමට පෙර අවුරුදු 30 ඇතුළතදී අයකළ වැරදිකම බද්දට වඩා 50% කට වැඩි නොවෙනවා ඇත,
- (ඇ) ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් ලියවිල්ලකින් ලබාගන්නා ලද බලය ඇතිව මිස, බදුහිමියා විසින් මෙම ඉඩම් කැබලි ල තුළ රථවාහන අළුත්වැඩියා කරන සාන්යන් හා කම්හලක් (Garage and Works Shop) ඉදිකිරීම සඳහා හැර වෙන කිසිම කරුණක් උදෙසා පාවිච්චි නොකළ යුතු වේ;
- (ඈ) බදුහිමියා විසින් බද්ද ලබා අවුරුද්දක් ඇතුළතදී ආණ්ඩුවේ නගර නිර්මාන ශිල්පිතුමා විසින් ලියවිල්ලකින් අනුමත කරනු ලැබූ සැලැස්මකට අනුකූල වන පරිදි රථවාහන අළුත් වැඩියා කරන කම්හලකට වුවමනා ගොඩනැගිල්ලක් හෝ ගොඩනැගිලි මෙම ඉඩම් කැබලි ල මත ඉදිකළ යුතුය;
- (ඉ) ඉඩම බදු දෙන්නා වශයෙන් ඉඩම් කොමසාරිස්තුමාගේ අනුමතය සහිත ලියවිල්ලක් නොමැතිව, බදු හිමියා විසින් මෙම බද්ද අත් අයකුට පැවරීම, කුලියට දීම, තැනි කිරීම හෝ උකස්කිරීම තැනිතම් වෙනගම් ක්‍රමයකින් විකිණීම නොකළ යුතුයි;
- (ඊ) බදුහිමියා විසින් ඉඩම හා ඒ මතුපිට ඇති සියළුම ගොඩ නැගිලි ආදිය සඳහා ගෙවිය යුතු ගෙවල් කුලී හා බදු මුදල් නීතිපතාම ගෙවිය යුතුය;
- (උ) මෙම බදු කාල සීමාව තුළදී හෝ ඊට පෙර බද්ද අවලංගු කළ හොත් බදුහිමියා විසින් දිසාපතිතුමාට හෝ එතුමාගේ බලය ලත් වෙනත් නිලධාරියෙකුට ඉඩම සහ එහි ඇති ගොඩනැගිලි ආදියද යථා තත්ත්වයේ තිබියදීම හැරදී, ඉඩමේ අයිති යෙන් ඉවත් විය යුතුය. (සැලකිය යුතු ප්‍රමාණයක් කැඩීම්, දිරායාම යනාදිය වශයෙන් අත්හරිනු ලැබේ);
- (ඌ) ඉඩමෙහි තිබෙන ගොඩනැගිලි හෝ වෙනගම් දෙයකට රජයෙන් අලාභ ලැබීමට බදුකරු සුදුස්සෙකු නොවේ.

9 මේ සඳහා වැඩිපුර විස්තර ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් ලබාගත හැක.

ඩී. ජී. දයාරත්න,
ආණ්ඩුවේ දිසාපතිතුමා

1956 ජනවාරි 30 වැනි දින
කම්මේරිය අනුරාධපුරය

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය. ඇල්.ජේ. 131.

රජයේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන දන්විමයි

දෙවතුපේ සෙල්ල කතරගම දේවාල වඩින සමීතියේ භාරකරුවන් වන බබ්ලිච්, ඩී. හිඟුරත්නමුව, ඇල්. ඩී. ගුණපාල, ඒ ඇම් කළුබණ්ඩාර, ඩී. වාරිලිස්, ඒ. ඇම් කේ. බණ්ඩාර, ඩී. ඇම්. ගුණාති, ජේ ඇම්. තිසාහාමි, ඒ පී. මාවිත් සිංහේ, ඩී. කේ. ක්‍රිස්නපුල්ලේ, ඇන් ඩී සලමොන්අප්පු, ඒ. ඇම්. සියාතු, ඒ ඇම් ඩී බණ්ඩාර යන මොවුන් බදුදු දිස්ත්‍රික්කයේ බුත්තල කොමිසාරිස් කළකර කෝරළයේ දේවතුපේ පිහිටියාවූද අක්කර 2යි, පර්චස් 17ක් පමණවූද 258 අවසන් ගම් පිලිබඳ 63, ඒ වැනි කැබලි ල වශයෙන් දක්වා ඇත්තාවූද ඉඩම් බද්ද කෝවිල පවත්වාගෙන යාම සඳහා නැවතත් ඔවුන්ට පවරා දෙනලෙස ඉල්ලා ඇති බව මෙයින් දන්වමි.

(2) දැනට කොටසක් පමණක් ගොඩනගා තිබෙන සෙල්ල කතරගම නම් කෝවිල පිහිටි මේ කැබලි ල 1940ගේ ජනවාරි 1 වෙනි දින පටන් දහඅවුරුද්දකට මුකත් සුසරි නැමැත්තාට බදු දී තිබුණි ඒ බද්ද 1949 දෙසැම්බර් 31 වැනි දින අවසන් විය

මේ කෝවිල වත්දහා කරගත් ලැබුම් ගන්නා සභායකයකි. ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට මේ ඉල්ලීම ඉටුකිරීමට අදහස ඇත්තේය, ඒ කොන්දේසි වලින් සමහරක් පහත දක්වනු ලැබේ —

- (අ) කාලය 1950ගේ ජනවාරි 1 වෙනි දින සිට අවුරුදු 10කට.
- (ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල බැගින්.
- (ඉ) බදුකාරයා විසින් මේ ඉඩම කෝවිලක් සෑදීමට මිස වෙන කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුයි.
- (3) මේ ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙදින සිට සැති හයක් ඇතුළත දී මා වෙත ලියා නොඑව්වොත් මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිච්, බබ්ලිච්, ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 පෙබරවාරි 3 වැනි දින
කොළඹ

අනුරාධපුර නවනගරයේ රථවාහන අළුත්වැඩියා කරන සභාන හා කම්මල් සඳහා ඉඩම් බදු දීම

අනුරාධපුර නව නගරයේ පිහිටි ප්‍රමාණයේ අ. 0, රු. 2, ප. 2ක් වන බිම් කැබලි පහක් අනුරාධපුර කම්මේරියේදී අනුරාධපුර පාලන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ දිසාපතිතුමා (මින් ඉදිරියට ආණ්ඩුවේ දිසාපතිතුමා යනුවෙන් සඳහන් කෙරෙන) විසින් 1956 පෙබරවාරි 25 වන දින පෙරවරු 11ට ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දන්වා සිටිනු ලැබේ.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ඉතුරුම් පැවැල් සේවා ස්ථානයක් සඳහා බිම් කැබලි ලක් වෙන්දේසියේ විකිණීම

1956 සේ පෙබරවාරි මස 28 වැනි දින පෙරවරු 9.30ට ඉතුරුම් ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී ත්‍රිකුණාමල පාලන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තවරයා (මිත්පසු ආණ්ඩුවේ ඒජන්ත වරයා යනුවෙන් හඳුන්වන) විසින් මෙහි උප ලේඛනයේ විස්තර කෙරෙන රජය හතු ඉඩම් බදු පිණිස ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණන බව මෙයින් දැනුම් දෙමි

2. තක්සේරු මුදලේ සිට ඉල්ලුම් කළයුතුයි. රුපියල් දෙසියයට පහත ඉල්ලීම් භාරගනු නොලැබේ.

3 සෑම මිලයට ඉල්ලන්නන් පුද්ගලිකව හෝ පත්කරන ලද නියෝජිතයන් හෝ ඉහත සඳහන් ස්ථානයට එකී වෙලාවට පැමිණිය යුතුයි එවැනි පත්කිරීම් පිළිබඳ අවශ්‍ය ලිපි, නියෝජිතයා විසින් ඇප පිණිස වෙන්දේසියට කලින් ඉදිරිපත් කළ යුතුයි

4 ඉල්ලීම් භාරගැනීමට මත්තෙන් ආණ්ඩුවේ ඒජන්තවරයා විසින් ඉල්ලුම් කළ තැනැත්තාගේ සර්ව භාවය හා මුහුට බදු කොන්දේසින් අනුව කටයුතු කළ හැකිද යනාදිය ගැන සලකා බලනු ලැබේ ඒ ගැන ඒජන්තවරයා සතුටට පත් නොවන්නොහි නම් ඉල්ලීම් සියල්ල ප්‍රතික්ෂේප කොට තැවතත් වෙන්දේසිය පවත්වනු ලැබේ.

5 සඵලවූ ඉල්ලුම්කරු තම ඉල්ලීම් භාරගත් විගස, තමා ඉල්ලුම් කළ මුදලෙන් දහයෙන් පංගුවක් ගෙවා ඉතිරි මුදල වෙන්දේසි දිනයේ සිට මසක් ඉකුත්වීමට පෙර ගෙවිය යුතුයි.

6 ආණ්ඩුවේ ඒජන්තවරයා නියම කරනු ලැබූ දිනක සිට දින දහයක් ඉකුත්වීමට පෙර සඵලවූ ඉල්ලුම්කරු බද්ද ගිවිසුම් කරවනතුනු යුතුයි එසේ කිරීමට නොහැකිවුවහොත් හෝ තමා භාරගත් කොන්දේසින් කුඩා කළහොත් හෝ විකිණීම අවලංගු කොට තැත්පත්කළ මුදල රුපිසන්තක කරනු ලැබේ

7 සෑම බද්දක් සඳහාම අතිකුත් කොන්දේසින් ඇතුළුව පහත දක්වෙන කොන්දේසින්ද අඩංගුමේ —

- (අ) කාල සීමාව අවුරුදු විස්සකි;
- (ආ) බදු වශයෙන් වසකට රුපියල් දෙසියය බැගින් ගෙවිය යුතුයි
- (ඇ) ඉඩම හා එහි ඇති ගොඩනැගිලි සඳහා ගෙවිය යුතුවූ සෑම බදු මුදලක්ම හා වරිපණම් සහ වෙනත් තක්සේරු බදු යනාදිය පිළිවෙලින් ගෙවිය යුතුයි;
- (ඊ) බද්ද පවත්ගත් දින සිට මාස හයක් ඇතුළත ආණ්ඩුවේ ඒජන්තවරයා කැමති අන්දමට, පැරිදල් සේවා මධ්‍යස්ථානය කට රඹින හේ, බදුකරු ඉඩමේ ගොඩනැගිල්ලක් සෑදූ නිම කළ යුතුයි;
- (උ) එකී ඉඩම පැරිදල් සේවා ස්ථානයක් සඳහා මිස වෙන අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි;
- (ඌ) ඉඩම කොමසාරිස්තුමන්ගෙන් ලියවිල්ලකින් බලය නොලැබූ බදු සන්තකවූ ගමක් කුලියට දීමට හෝ තැනි කිරීමට හෝ උකස් කිරීමට, අන්කිසි විධියකින් විචුරුවා හැරීමට හෝ බදු කරුට නොහැක්කේය;
- (එ) බදුකරු ඉඩමෙහි සෑදූ ඇති ගොඩනැගිලි ප්‍රතිසංස්කරණය කිරීමෙන් හොඳ තත්වයේ තබාගත යුතුයි. එසේම ඉඩම වටා ශක්තිමත්, වැටක් හෝ තැප්පයක් බැඳිය යුතුයි;
- (ඵ) බදුකරු, බද්ද අවසානයේදී හෝ ඊට පෙර හෝ ක්‍රමවත් විටදී ඉඩම සමග එහි ඇති සියළුම ගොඩනැගිලි සහ සවිකරන ලද දේවල් යහපත් තත්වයෙන් ආණ්ඩුවේ ඒජන්තවරයාට හෝ එතුමා විසින් බලය පවරන අයෙකුට හෝ භාර දිය යුතුයි (පරිහරනයේදී කැඩුම් බිඳුම් සඳහා වියදම්වන මුදල එසේ කරන විට ගෙවිය යුතුයි);
- (ඹ) ඉඩමේ ඇති ගොඩනැගිල්ලට හෝ වෙනයම් ගනුදෙනු සඳහා හෝ රජය බදුකරුට වන්දි නොගෙවන්නිය.

8 මේ පිළිබඳ වැඩි විස්තර දැනගැනීමට ත්‍රිකුණාමල පාලන දිස්ත්‍රික්කයේ ඒජන්තවරයාගෙන් ලියා විමසිය යුතුයි

ඇත්තන් ආර් මැක්ගෙයිසර්,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා.

1956 ජනවාරි 25 වැනි දින
කවිචේරිය, ත්‍රිකුණාමලය.

උපලේඛනය

නොක්ෂේපය සිට සම්පූර්ණ දක්වා වූ මාසීය සහ ත්‍රිකුණාමල-මහලවපු ප්‍රධාන මාසීය සන්ධිවන ස්ථානයේ පිහිටි අක්කර හයකට පමණ වූ රජය සතු ඉඩම.

අනුරාධපුර නව නගරයේ ආණ්ඩුව විසින් සෑදෙන ලද කඩ වෙළඳ කටයුතුවලට බදු දීම සම්බන්ධවයි

මෙයින් දැනුම්දෙනු ලබන්නේ අනුරාධපුරයේ දියපැතිතුමා විසින් අනුරාධපුර නව නගරයේ සෑප්පු 136 ක් වෙළඳ කටයුතු සඳහා සුදුසු අන්දමට ඉල්ලුම් පත්‍ර භාරගන්න බවයි.

2. මෙම සෑප්පු දෙවැනියකට බෙදා ඇත. එනම්, තව්වු දෙකේ සහ තනි තව්වුවේ ගොඩනැගිලි පහත සඳහන් ස්ථානයන්හි ඇත —

වෙළඳ ස්ථාන නො. 1.

(1) තව්වු දෙකේ ගොඩනැගිලි 36 ක් සහ, තනි තව්වුවේ ගොඩනැගිලි 40 ක් ඇති මෙම ස්ථානය දුම්රියපොළට නුදුරින් ප්‍රසිද්ධ වෙළඳාමපොළ සහ දැනට යෝජනා කර ඇති බස් නැවතුම්පොළ අසලය.

වෙළඳ ස්ථාන නො. 2.

(11) තව්වු දෙකේ ගොඩනැගිලි 40 ක් සහ තනි තව්වුවේ ගොඩනැගිලි 20 ක් ලංකා බැංකුවට නුදුරින් පිහිටා ඇත

3 දැනට මෙම සෑප්පුවලට අයදුම්පත් භාරගන්නේ—

(ඒ) පහත සඳහන් මාසිම ඇතුළත වෙළඳ කටයුතු සඳහා ගොඩනැගිලි අයිති තම තමන්ම වෙළඳ කටයුතු කරගත යන අයවළුන්; සහ

(ඹ) වෙළඳ ගොඩනැගිලි අයිති අය 'හෝ' එම ගොඩනැගිලි බදුවට අරගත වෙළඳ කටයුතු එහි කරගත යන අයවළුන්ගෙන්ය.

(1) පහත සීමාකර ඇති සියළු ස්ථාන:—

උතුරට කැමරන් පාර; නැගෙනහිරට පොලිස් ස්ථේෂන් පාර, දකුණට පුත්තලම් පාර, බස්නාහිරට කැමරන් පාර.

(11) පහත සීමාකර ඇති සියළු ස්ථාන:—

උතුරට පුත්තලම් පාර; නැගෙනහිරට කුරුණෑගල පාර; දකුණට සිත්තම්පලම් පාර, බස්නාහිරට මරක්කල පල්ලිය පාර

(111) පහත සීමාකර ඇති සියළු ස්ථාන:—

උතුරට පුත්තලම් පාර, නැගෙනහිරට කුරුණෑගල පාර, දකුණට මොනර මාවත; බස්නාහිරට පිකොක් වීඩියා.

(1V) 1956 මැයි මස ලබාගන්නවා යන වග දන්වා ඇති ත්‍රිකුණාමලේ පාරේ, කුරුණෑගල පාරේ සහ ඔව්වපල්ලම් පාරේ ඇති වෙළඳ ස්ථාන

(V) නව නගරය සෑදීමට ලබාගත් ඊල්ලේ වවුමේ සියළු ස්ථාන.

4 බදු දීමට සුදුස්සන් තෝරාදී පහත සඳහන් ආකාරයට තෝරනු ලැබේ—

(ඒ) ඉහත 3 වෙනි වගන්තියේ සඳහන් වෙළඳ ගොඩනැගිලි අයිති තම තමන්ම වෙළඳ කටයුතු කරගෙන යන අය,

(ඹ) ඉහත සඳහන් ස්ථානයන්හි පිහිටා ඇති වෙළඳ ගොඩනැගිලි බද්දට හෝ කුලියට අරන් වෙළඳ කටයුතු කරගෙන යන අය,

(සී) ඉහත සඳහන් (ඒ) හෝ (ඹ) යන සමූහයන්ට අයිති නැති, එහෙත්, ඉහත සඳහන් ස්ථානයන්හි වෙළඳාම කරගෙන යන අයවළුන්ය.

5. 1956 පෙබරවාරි 28 වෙනි දින පස්වරු 3 ට ප්‍රථම ලැබෙන්නට අනුරාධපුර ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙත සියළු ඉල්ලුම්පත්‍ර ගැබිය යුතුයි. සෑම ඉල්ලුම්පත්‍රයකම පහත සඳහන් කරුණු අඩංගු වී තිබිය යුතුයි —

(ඒ) ඉහත සඳහන් 4 වැනි වගන්තියේ කිනම් වගන්තිය යටතේද යන වග;

(ඹ) ඉල්ලුම්කරු විසින් තමා එම ඉඩමට අයිතිවැසිකම හෝ බදු අරන් තිබූ කාලය සහ එම ඉඩමෙහි කොපමණ කලක් වෙළඳාම කරගෙන තිසාද යන වග;

(සී) දැනට, කරගෙන යන වෙළඳාමේ විස්තර;

(සී) එම වෙළඳාමෙහි යොදවා ඇති මුදල් ප්‍රමාණය (වෙළඳාම එකකට වැඩි ගණනක් කරගෙන යනවා නම් එම වෙළඳාම එකක් එකට යොදා ඇති මුදල් ප්‍රමාණය වෙත වෙනම දිය යුතුයි);

(ඵ) ඉල්ලුම්කරු විසින් දැනට අත්කරගත සිටින බිම් ප්‍රමාණය සහ එහි සැලැස්ම;

(ආ) ඉල්ලුම්කරු විසින් කුමන ස්ථානයකින් ගොඩනැගිල්ලක් ගැනීමට අදහස් කරනවා ද යන වග සහ තමා ඉල්ලා සිටින්නේ තව්වු දෙකේ හෝ එක තව්වුවේ ගොඩනැගිල්ලක්ද යන වග;

(ඒ) ඉල්ලුම්පත්‍රය තහවුරු කිරීමට වෙනත් කරුණු

6 නන්රානු ලැබූ සාම ඉල්ලුම්කරුවෙකුට පහත සඳහන් අණ පණත් සහ වෙනත් අණපණත් අඩංගු බද්දකට ඇතුළත් විය යුතුයි—

- (ඒ) ගොඩනැගිල්ල දෙනු ලබන්නේ මාස්පහා කුලියටය
- (ඒ) සාම මසකම කුලිය බදුකාරයා විසින් එම මස 10 වෙනි දිනට ප්‍රථම අනුරාධපුර කම්මේරියේදී ගෙවිය යුතුයි. තවදුරටත් ගොඩනැගිල්ලක කුලිය රුපියල් 68 ක්ද නතර වුවහොත් කුලිය රුපියල් 41 ක්ද වේ
- (ඔ) බදුකාරයා විසින් තමා අරගත් සාප්පුව ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් අනුමත කරන ලද වෙළඳාමට හැර වෙන කිසි වෙළඳාමක් ගෙන යෑම නොකළ යුතුයි. එම සාප්පුව (ඒ) අනුමත කරන ලද වෙළඳාම නොකෙරේ නම්, හෝ (ඔ) එම වෙළඳාම කිරීම අනුමත නිසේ නම්, හෝ (ඔ) එම සාප්පුව අනුමත කරන ලද වෙළඳාම හැර වෙන කිසියම් වෙළඳාමකට යොදවා තිබේ නම්, හෝ (ඔ) බදුකාරයා විසින් අණපණත් අඩංගු පණත් හෝ එහි ගිවිසුම් හරි හැරි පිළිපැදීමට බැරි වුවහොත් බැර දෙන්නාට එම බද්ද අවලංගු කිරීමට බලය තිබේ එයින් පසු ගොඩනැගිල්ල සහ එහි වැඩිදියුණු කර ඇති සියළු දේ සමග එම ඉඩම ආණ්ඩුවට ආපසු පැවරී එය රාජසන්තක වෙතවා ඇත;
- (ඔ) බදුකාරයා විසින් ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සතුටට හේතු වන පරිදි එම ඉඩම සහ ගොඩනැගිල්ල ඉඩ පවිත්‍රව සහ සොදාසාර තබාගත යුතුයි;
- (ඳ) බදුකාරයා විසින් ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සතුටට හේතුවන පරිදි ගොඩනැගිල්ල අළුත්වැඩියා කර සොදාසාර ගෙනගිය යුතුයි;
- (ආර්ථ) බදුකාරයා විසින් ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ ලියවිල්ලක් නොමැතිව එම ගොඩනැගිල්ල තව කෙනෙකුට බදු දීම හෝ කුලියට දීම හෝ පැවරීම හෝ වෙන යම්කිසි විධියකින් දීම නොකළ යුතුයි අවසර නැතුව එම බදුදීම හෝ කුලියට දීම හෝ පැවරීම සම්පූර්ණයෙන්ම තහනම්;
- (ඒ) බදුකාරයා විසින් ගොඩනැගිල්ල හෝ ගොඩනැගිල්ලේ කොටසක් කැඩීමට හෝ කැඩීමට ඉඩහල්වන පරිදි හෝ ගොඩනැගිල්ලේ වෙනත් කිරීමක් ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ ලියවිල්ලක් නොමැතිව හෝ එහි ලියවිල්ලේ අඩංගු නැති පරිදි නොකළ යුතුයි.
- (එච්) බදුකාරයා විසින් බද්දේ අණපණත් හා කොන්දේසි පිළිපදින බවට තවදුරු දෙකේ ගොඩනැගිල්ලකට රුපියල් 500 ක්ද එක තවදුරුව ගොඩනැගිල්ලකට රුපියල් 300 ක්ද ඇප මුදලක් වශයෙන් ගෙවිය යුතුයි බදුකාරයා විසින් බද්දේ කොන්දේසි කඩ කරනහොත්, එම ඇප මුදල රාජසන්තක කිරීමට ආණ්ඩුවේ ඒජන්තතුමාට බලය තිබේ. රාජසන්තක නොවූ යම් මුදලක් ඇතොත් එම මුදල බද්ද අවසානයේදී බදුකාරයාට ආපසු ගැනීමට පුළුවන.
- (අයි) බදුකාරයා යම් දිනක, (ඒ) බන්කොලොත් වුවහොත්, හෝ අයකාරයන්ගේ කොටස් කරුවෙක් වුවහොත්, හෝ (ඔ) ඉඩම හෝ එහි අයිතිය නඩුවකදී විකිණීමට ඉඩ හැරියහොත් බද්ද බදුකාරයාගෙන් වහාම අවසාන වෙතවා ඇත.
- (ඒ) 1947 අංක 8 රාජසන්තක ඉඩම් ආඥාවෙන් X වෙනි කොටස අනුව බදුකාරයා විසින් බදු ගෙවීමට ඇති දිනයේ සිට දවස් 90ක් මුළු බද්ද හෝ බද්දේ කොටසක් නිග හිටවුවහොත් (එම බද්ද නිවසෙන් අය කිරීමට තැත්කර ඇතත් හෝ නැතත්) බද්ද අවසාන කරනු ඇත එවිට බදු දෙන්නාට ඉඩමට ඇතුල්වී ආපසු ගැනීමට පුළුවන.
- (කේ) ඉහත සඳහන් (ඔ), (අයි) හෝ (ඒ) යන වගන්ති යටතේ බද්ද අවසාන වූ විට බදුකාරයා විසින් ගොඩනැගිල්ලක් සමග ඉඩම ගොඩනැගිල්ලට කර ඇති සාම අළුත්වැඩියා කිරීම්, එකතු කිරීම් යනාදී සියළු ඒවා සමග ඉඩම භාරදිය යුතුයි. එසේ වූ විට බදුකාරයා එම ගොඩනැගිල්ලට සහ ඉඩමට කලාවූ යම්කිසි අළුත්වැඩියා කිරීමක් හෝ වෙනත් කිරීමක් හෝ ඇත්නම් එම දේවලට වන්දි වශයෙන් මුදලක් නොගෙවනවා ඇත.

7 ඉඩම පිහිටි ස්ථානය යනාදී කරුණු සියල්ල ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගෙන් දැනගත හැක

සී ජී දයාරත්න
ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

1956 ජනවාරි 23 වෙනි දින
කම්මේරිය, අනුරාධපුර
E 5

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නව නගරයේ පැවැටුණු සහ භූමිතෝල් රැස් කිරීමට ආණ්ඩුවේ ඉඩමක් බදු දීම සඳහාය

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නව නගරයේ පිහිටි ලොව නො 107 හෝ 0 ඇස් ඒ පි අතිරේක ඒලානේ නො 1 සිට 14 සි අක්කරය සහ ඇස් 0 3 3 නො. 257, 259 සහ 523 යන මාසිම තුළ පිහිටි පර්චස් 25ක් පමණ විශාල ඉඩම කැබැල්ල බදු දීම පිණිස අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ දිසාපති (මාත් ඉදිරියට ආණ්ඩුවේ ඒජන්ත තුමා යනුවෙන් සඳහන් කෙරෙන) තුමා විසින් 1956 ජනවාරි 25 වැනි දින පෙරවරු 11.30ට ඉහත සඳහන් කාරණය ගැන ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දන්වා සිටිනු ලැබේ

2 මෙය වෙන්දේසි කරනු ලබන්නේ රුපියල් 15,000 තක්සේරු මුදලේ සිටය එම අඩු කෙරෙන කිසිම ඉල්ලීමක් භාරගනු නොලැබේ

3 මූලික ඉල්ලීමක් භාර ගැනීමට පෙර ඉල්ලුම්කරුවන්ගේ සට්ට තාවයන් බද්දේ කොන්දේසි නිසි ලෙස ඉටු කළ හැකිද යන්නත් ගැන ආණ්ඩුවේ දිසාපතිතුමා විසින් සොයා බලනු ලැබේ තෙල් කොමිෂනරියක බලය ලත් හෝ එම කොමිෂනරියක ඒජන්ත කෙනෙකු ගෙන් හැර පිට අයගෙන් ඉල්ලීම් භාරගනු නොලැබේ එසේ සොයා බැලීමේදී දිසාපතිතුමා සතුටට පත් නොවන පරිදි උවහොත් එවැනි ඉල්ලීම් නොකළහොත් මෙන් සලකා වෙන්දේසිය පවත්වාගත යනවා ඇත

4 සාම ඉල්ලුම්කරුවෙකුට එකී ස්ථානයට නියමිත වේලාවට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් බලය පවරන ලද නියෝජිතයෙකු ඉදිරිපත් කළ යුතුයි. නියෝජිතයෙකු ඉදිරිපත් කරන්නේ නම් ඊට අවශ්‍ය බලකඩදසි ආදිය වෙන්දේසිය පවත්වා ගැනීමට පෙර පරීක්ෂා කර බැලීම පිණිස ඉදිරිපත් කළ යුතුයි.

5 සමත්වූ ඉල්ලුම්කරු තමන්ගේ ඉල්ලීම් භාරගත් වහාම තමන් ඉල්ලුම් කරනු ලැබූ මුදලත් අන්තිකාරම් වශයෙන් අවුරුද්දක බදු මුදලක් ගෙවිය යුතුයි.

6 සමත්වූ ඉල්ලුම්කරු දින 14ක් ඇතුළතදී බදු බදු පුවකට අත්සන් තැබිය යුතුයි එසේ නොකළහොත් වෙන්දේසිය අවලංගු කර ඉල්ලුම් කරු විසින් තැන්පත් කරන ලද මුදල් රාජසන්තක කිරීමට ආණ්ඩුවේ දිසාපතිතුමාට සිදුවෙනවා ඇත.

7 බද්දේ අඩංගු වෙනත් කොන්දේසි අතර මේවාද ඇතුළත් වේ—

- (අ) බද්දේ කාල සීමාව අවුරුදු 20ක් වේ.
- (ආ) අවුරුද්දකට බදු මුදල රුපියල් 250ක් වේ.
- (ඇ) බදු හිමියා විසින් බද්ද ලබා එම ඉඩමේ පැවරුණු සහ භූමි තෝල් රැස්කරන ස්ථානයකට මිස ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් කලින් ලබා ගන්නා ලද අනුමතිය සහිත ලියවිල්ලක් නොමැතිව එය වෙනත් දෙයකට පාවිච්චි නොකළ යුතුයි.
- (ඈ) බදු හිමියා විසින් බද්ද ලබා 6 මසක් ඇතුළත දිසාපතිතුමා විසින් අනුමත කරන ලද සැලැස්ම අනුව ගොඩනැගිලි හා පැවරුණු සහ භූමි තෝල් රැස්කොට තැබිය හැකි වැන්කි ඉදි කළ යුතුයි ඉන් පසු ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් කලින් ලබා ගන්නා ලද අනුමතිය සහිත ලියවිල්ලක් නොමැතිව තාවකාලික ගොඩනැගිලි හෝ තවත් අතුරු ගොඩනැගිලි නොසැදිය යුතුයි;
- (ඉ) බදු හිමියා විසින් ආණ්ඩුවේ ඒජන්තතුමා සතුටට පත් වන අන්දමට එම ස්ථානවලට යා හැකි පාරවල් සහ උවමනා ප්‍රමාණ ඉඩ කඩ ඇති බෙක්කුද තැනිය යුතුයි;
- (ඊ) ඉඩම් කොමසාරිස්තුමාගේ අනුමතිය සහිත ලියවිල්ලක් නොමැතිව බදු හිමියා විසින් මේ බද්ද අත්තක කිසිවක් වෙන කෙනෙකුට කුලියට දීම, බලය පැවරීම, ගැනි කිරීම උගස් කිරීම හෝ වෙනයම් කිසි ක්‍රමයකින් විසුරුවා හැරීම නොකළ යුතුයි.
- (උ) බදු හිමියා විසින් එහිවූ ඉඩම හා ගොඩනැගිලි පිළිබඳව අවශ්‍ය සියලුම බදු බිම් කුලී හා අනිකුත් අය බදු යනාදිය පිළිවෙලින් ගෙවිය යුතුයි;
- (ඌ) බද්ද අවසානයේදී හෝ ඊට පෙර බද්ද අවසන් කිරීමේදී ගොඩනැගිලි බිඳ ගොලා ආණ්ඩුවේ දිසාපතිතුමාට හෝ දිසාපතිතුමා විසින් එතුමා වෙනුවට බලය පවරන ලද වෙනත් මූලාදා නියෙකුට එය භාරදිය යුතුයි;
- (එ) ඉඩමෙහි ඉතුරු වන කිසිම ගොඩනැගිල්ලකට හෝ වෙනයම් දෙයකට කිසිම කරුණක් පිට රජයෙන් වන්දි මුදලක් ගෙවනු නොලැබේ.

8, මෙම බද්ද පිළිබඳව තව දුරටත් විස්තර ආණ්ඩුවේ දිසාපතිතුමා ගෙන් ඉල්ලා ලබා ගත හැක.

සී ජී දයාරත්න,
ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

1956 ජනවාරි 24 වැනි දින
කම්මේරිය, අනුරාධපුරය.

(17) கொழும்பு டிஸ்திரிக், சியான கோற்றை மேற்கு, மெடபத்துவ கிழக்குகொட எனனும் கிராமத்திலிருக்கும், நெய்தல் குடமுற எனனும் காணியிலிருந்து சுமார் 04 25 போச்சல் விசால்முள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு : அலகாகுடமுற எனனும் காணிகளைய காணி கிழக்கும மேற்கும் . அதே காணியின் ஒரு பகுதிகளைய காணி தெற்கு ஆர் பி முகையமான வாய்க்கால்களைய காணி

(18) கொழும்பு டிஸ்திரிக், சியான கோற்றை மேற்கு, மெடபத்துவ கிழக்குகொட எனனும் கிராமத்திலிருக்கும் மருகாக்குடமுற எனனும் காணியிலிருந்து சுமார் 02 45 போச்சல் விசால்முள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு பி பி பொடிய நெல்வயல்களைய காணி கிழக்கும மேற்கும் அதே காணியின் ஒரு பகுதிகளைய காணி. தெற்கு அலகாக்குடமுற எனனும் காணிகளைய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சுட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சுட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சுட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அசு சுட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சுட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி பி புலங்குலம்,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1956 ம ஆர் 20 ந உ.

டிஸ்திரிக் எசனெலின் இலக்கம் . LR 1513

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 409.

காணியின் விபரம்

அனுராதபுர குறிச்சி, நுவரகம் பலாத்தை (மேற்கு) காரியாதிக்காரியின் பகுதியிலுள்ள 2 ம இலக்க துலாணு-விசையி விடக்கைய, நனேறேவ கிராமத்திலுள்ள " நன்னுவே பேகால் எல்பாத்தைக்குடமுற எனனும் 25.80 போச்சல் விசால்முள்ள, 649 ம இலக்க கிராமபட்டத்தில் உள்ள 65 ம இலக்க துண்டின் ஒரு பகுதியடங்கிய காணி, காணியின் எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு : உ எம் அப்புலாமி கோரும் காணி,
கிழக்கு : மகாடிஉலவேவக்காக ஒதுக்கு நிலம்,
தெற்கு : பி பி வண்ணநாயக்க கோரும் நிலம்,
மேற்கு : உ. எம் அப்புலாமி கோரும் காணி

இல. J 55 LG 206-S/R/A 18

1950-ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சுட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சுட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சுட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சுட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல. A 3,457—கொழும்பு நகரசபை எல்லைகளை சென்ற போலல் வட்டாரம் இல 7

துண்டு 34.

காணியின் பெயர் டாம் ஸ்ரீநில இரக்கம் வரிமதிப்பு இல 69/4 கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் : உபயோகமற்ற காணி, அருகே இருக்கும் கட்டத்தின் தாவாரம் உள்ளது, உரித்தானியின் பெயர் : எஸ் பராஜகிங்கம் " பதமலி " பிளவாரோடு கொழும்பு, விசால்ம் : ஏ 0, ரூ 0, ப 4 97

துண்டு : 35.

காணியின் பெயர் . டாம் ஸ்ரீநில இரக்கம் வரி மதிப்பு இல 69/4 கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் : உபயோகமற்ற காணி, அருகே இருக்கும் கட்டத்தின் தாவாரம் உள்ளது, உரித்தானியின் பெயர் : எஸ். பராஜகிங்கம் " பதமலி " பிளவாரோடு கொழும்பு, விசால்ம் : ஏ 0, ரூ. 0, ப. 0 11.

EE 6

துண்டு 36

காணியின் பெயர் : டாம் ஸ்ரீநில இரக்கம் வரிமதிப்பு இல 69/4 கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் அருகே இருக்கும் கட்டத்தின் தாவாரமும் வாய்க்காலின் பகுதி உள்ள, உபயோகமற்ற காணி உரித்தானியின் பெயர் எஸ் பராஜகிங்கம் " பதமலி " பிளவாரோடு கொழும்பு, விசால்ம் ஏ 0, ரூ 0, ப 32 80

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம ஆர் பெப்பிரவரி மாதம் 25 ந தேதி காலை 10 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணி யில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆர் பெப்பிரவரி மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

ஆ. சி நவரத்தின ராசா,
உதவி அரசாட்சி எசனெல.

கொழும்பு கச்சேரி,

1956 ம ஆர் ஜனுவரி 28 ந உ.

இலக்கம் B/Q 106

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சுட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சுட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சுட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி (திருத்தம்) சுட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமபடம் இல A 3,957—இரக்கமிட்டம்-நாவெலை

துண்டு 1

காணியின் பெயர் . அம்பலாவத்தை, கல்பொத்தை ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 31 விபரம் . தென்னந தோட்டம், உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எம் எல் கே வெலரடணி, 356/23, நாவெலை ரோட ராஜகிரியா, விசால்ம் ஏ 0, ரூ 3, ப 02 0

துண்டு 2.

காணியின் பெயர் அம்பலாவத்தை, கல்பொத்தை ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல 31/3, விபரம் . தென்னந தோட்டம், உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எம் எல் கே வெலரடணி, 356/23, நாவெலை ரோட, ராஜகிரியா, விசால்ம் ஏ 0, ரூ 0, ப 37 7.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம ஆர் மார் மாதம் 5 ந தேதி காலை 11 00 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆர் பெப்பிரவரி மாதம் 24 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா.

ஏ எல். நவரடணி ராசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனெல

கொழும்பு கச்சேரி,

1956 ம ஆர் ஜனுவரி 30 ந உ.

QB 169/J 54 L 388

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சுட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சுட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அப்சாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சுட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சுட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,933—கிராமங்கள-அங்கனவிட்டிய, உக்கல்

துண்டு 1.

காணியின் பெயர் . தந்திரியக்கே குடமுற ஒவிறற, விபரம் 4 வருஷம் சென்ற ரப்பா கன்றுகள் உள்ள ஒவிறற உரித்தானியின் பெயர் : தேவறடகே தோமஸ பாணநது திதிபொல, விசால்ம் ஏ 0, ரூ 0, ப 2 1

துண்டு 2.

காணியின் பெயர் தந்திரியகெ குமபுற, விபரம் : அணையின் பகுதி உள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர், இராஜபக்ச பத்திரிகை தோமஸ் சிங்கோ, விசாலம் ஏ 0, றா 0, ப 13 3

துண்டு 3

காணியின் பெயர் தந்திரியகெ குமபுற ஓவிற, விபரம் அணையின் பகுதி உள்ள ஓவிற, உரித்தாளியின் பெயர். இராஜபக்ச பத்திரிகை தோமஸ் சிங்கோ, விசாலம். 0 ஏ. 0, றா 0, ப. 09 8.

துண்டு 4.

காணியின் பெயர் பற்றிடொற குமபுற அலலது பீல்குமபுற விபரம் : மதவும் அணையின் பகுதி உள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர். டொன யக்கோலில கொடமுன மாபுலல், வகக, விசாலம் ஏ 0, றா 0, ப 03 7

துண்டு 5.

காணியின் பெயர் ஹல் கணுவெவல் குமபுற, விபரம் அணையின் பகுதி உள்ள நெல்வயல் உரித்தாளியின் பெயர் : எச். எ அபயவாதன இல 25 லேயட்ல ரேட்டி கவல்கடவுண, கொழும்பு வை உ. எடமண்ட பெரரா, டொன சிமோன வெலிக்கல் அபபுகாமி. இருவாகனும் அங்கன பிடடிய விலிருப்பவர்கள், விசாலம். ஏ 0, றா 0, ப 06 8

துண்டு 6.

காணியின் பெயர் ஹல்குமபுற, விபரம் அணையின் பகுதி உள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர் இராஜபக்ச பத்திரிகைகெ பீட்டா சிங்கோ ஹலபெ, விதானகெ யேமில், எதிரிசிகக ஆர்சசிகெ அலில நோன, உருவகெ பிறமபி சிங்கோ இராஜபக்ச மொஹொற்றிகெ அலபிநோன இவாகன எல்லாரும் உங்கலவிலிருப்பவர்கள், விசாலம் ஏ. 0, றா. 0 ப 03.2

துண்டு 7.

காணியின் பெயர் கொலவின் குமபுற, விபரம் அணையின் பகுதி உள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர் எச் எ அபயவாதன, இல 25 லேயட்ல ரேட்டி கவல்கடவுண கொழும்பு வை டி. எடமண்ட பெரரா டொன சிமன் வெலிக்கல் அபபுஹாமி, இருவாகனும் அங்கன பிடடியவிலிருப்பவர்கள், விசாலம். ஏ 0 றா 0, ப. 11 1.

மொத்தம் : ஏ. 0, றா 1, ப 10 0

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலலது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ந் தேதி காலை 11 மணிக்கு ஹோமகம் விலிருக்கும் கிராமயதிகாரியின் கரியாலயத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேடுக கொள்ளப்படுகின்றன.

ஆ சி நவரத்தின ராசா, உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்பு கச்சேரி, 1956 ம் ஆண்டு ஜனவரி 28 ந் உ.

QB 116/3 54 6 LG 18

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பபட இல 3,870 கிராமம்—எத்தகல் (பகுதி)

துண்டு 1.

காணியின் பெயர். அட்திங்க ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 58 கொண்ட வளவுகள், விபரம் : நிரந்தரமற்ற 17 குடிசைகள் உள்ள 30 வரகும் சென்ற தென்னந் தோட்டம், உரித்தாளியின் பெயர் : அதிசங்கை குரிய அதிமேற்றிராணியா (கொழும்பு) அதிசங்கைக் குரிய அதிமேற்றிராணியாரின் மாளிகை கொழும்பு விசாலம். ஏ 6, றா. 0, ப 09.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலலது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ந் தேதி காலை 11 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேடுக கொள்ளப்படுகின்றன

ஆ சி நவரத்தின ராசா, உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்பு கச்சேரி, 1956 ம் ஆண்டு ஜனவரி 28 ந் உ.

இல LH 1106.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல 3,825 கிராமம்—தொடங்கொட மேற்கு, களுத்தறை டிஸ்திரிக்

துண்டு 2.

காணியின் பெயர் சற்குருவவெலை விபரம் . 3 முதல் 26 வயது வரையுள்ள தென்னமரங்களையும், வெற்றிலைக்கொடிகளையும், மரக்கறி வகைகளையும் கொண்ட தோட்டமும் நெல் வயலும் உரித்தாளியின் பெயர் : கே. உ. ஜேமில் அபபுஹாமி விசாலம் : ஏ. 1, றா 0, ப 15.

துண்டு 3.

காணியின் பெயர் சற்குருவவெலை. விபரம் . 5 முதல் 28 வயது வரையுள்ள தென்னமரங்களையும், வெற்றிலைக் கொடிகளையும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் : கே. உ. ஜேமில் அபபுஹாமி. விசாலம். ஏ 0, றா 0, ப 13

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலலது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 5 ந் தேதி காலை 10 மணிக்கு களுத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேடுக கொள்ளப்படுகின்றன.

ஆ எல். பாலசூரிய, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

களுத்தறைக் கச்சேரி, 1956 ம் ஆண்டு ஜனவரி 21 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பபட இலக்கம் : 2,901. கிராமம்—தொடங்கொட மேற்கு (களுத்தறை டிஸ்திரிக்)

துண்டு 1.

காணியின் பெயர் : போதிகொடடுவாவத்தை அலலது பள்ளியா வத்தை. விபரம் . 50 வயதுள்ள மரங்கள் முதலியவற்றைக்கொண்ட தோட்டம். உரித்தாளியின் பெயர் : தொடங்கொடையிலுள்ள தொடங்கொட மேற்கைச்சேந்த கம்புருவலை கங்காணங்கே டொன யூயினிஷ் ரணவீரையும் கம்புருவலை கங்காணங்கே லெயினிஷ் ரணவீரையும் சாலம் : ஏ. 0, றா. 2 ப. 16.3.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 19 ந திகதி காலை 10 மணிக்கு கழுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 10 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஆர் எல் பாலசூரிய,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

களுத்துறைக் கச்சேரி,
1956 ம ஆண்டு ஜனவரி 23 ந உ.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 24 ந திகதி காலை 10 மணிக்கு ஹொறறண ரெறைகவுசில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 15 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஆர் எல் பாலசூரிய,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

களுத்துறைக் கச்சேரி,
1956 ம ஆண்டு ஜனவரி 24 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,880—கிராமம்—பண்டாரகாமம் களுத்துறை டிஸ்திரிக்

துண்டு 1.

காணியின் பெயர் 'தெலக்காவத்தை, விபரம் : 5 வயதுள்ள தென்கீழை மரங்களையுடைய தோட்டம், உரித்தாளரின் பெயர் பாண்டநறுறையைச் சேர்ந்த ஏற்றம்பக்கொண்டியுள்ள ஆர். எல் பெரெரா என்பவர் விசாலம் ஏ 3, ரூ 1, ப 0 2 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 21 ந தேதி காலை 10 மணிக்கு பாண்டநறுறையைத் தொடர்ந்து ஆர் ஓவின் காரியாலயத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 12 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஆர். எல் பாலசூரிய,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

களுத்துறைக் கச்சேரி,
1956 ம ஆண்டு ஜனவரி 24 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இலக்கம் A 3,437 கிராமம்—ஹொறறண (பகுதி) களுத்துறை டிஸ்திரிக்

துண்டு 1.

காணியின் பெயர் : சொணைத் தோட்டம், மதிப்பு இலக்கம் 150 (பகுதி) இரத்தினபுரி பாதை விபரம் : 30 முதல் 40, வயதுள்ள ரப்பர் மரங்களையும், 2 மாமரங்களும், 2 முருங்கை மரங்களும், 2 கழுஞ்சுள, 30 முதல் 40 வயதுள்ள 8 ரப்பர் மரங்களையும் கல்லாலான ஒரு புதையற கட்டிடத்தைக்கொண்ட தரிசு நிலம். உரிமை கேட்பவரின் பெயர் : கொனசொலிபேட்ட தோட்டக் கம்பெனியாரின் ஏசனரேகளின் கொழும்பியிலுள்ள ஜோஜ் ஷேவேட்டும், கொம்பனியாரும் விசாலம் : ஏ. 2, ரூ. 2, ப 32 0.

துண்டு 2

காணியின் பெயர் சொணைத் தோட்டம் மதிப்பு இலக்கம் 150 (பகுதி), இரத்தினபுரி பாதை விபரம் : 30 முதல் 40 வயதுள்ள ரப்பர் மரங்களும், ஓவித்தையும் உரிமை கேட்பவரின் பெயர் : கொனசொலிபேட்ட தோட்டக் கம்பெனியாரின் ஏசனரேகளின் கொழும்பியிலுள்ள ஜோஜ் ஷேவேட்டும் கொம்பனியாரும். விசாலம் : ஏ. 2, ரூ. 2, ப. 22.0.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாணாமை, கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ பகுதி, மெத்த சியபத்துவ, கரணவாவெல் கிராமத்திலிருக்கும் 2 ஏ, ரூ 0, ப 14 9 விசாலமுள்ள வெலிபேலேஹென் வெலிபேல அனகே எனலும் காணியின் பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A 1 873 ல் லொடல், 1 ம, 2 ம என அளந்து விபரிக் கப்படிருக்கிறது

தற்பொழுது வெரெல்கம், வல்கமயிலிருக்கும், கிரந்தனிய ரன ஹொடடிபெடிக்கெதர பண்டியாவால் உரிமை கோரப்படுகிறது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 9 ந திகதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 2 ந திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஏ. ம. மூர்த்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

கண்டி கச்சேரி,
1956 ம ஆண்டு ஜனவரி 28 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், தும்பீன் பகுதியில், உட்பலாத த கோரீல மேற்கு பகுதியில், பபலிய கிராமத்திலிருக்கும் மெறவெத் தோட்டத்தில் 32 ஏக்கர், 0 ரூ, 2 பாசல் கொணரெள பாகம் இதன் விபரங்கள் அனுப்பந்தம் இல. 1, இறுதி கிராமப்பட இல 192 உ துண்டு 70 என காணப்படும்.

உரித்துக்கேட்பவரின் பெயர் —

யு. எல் சாமாத், கல்கெதர்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மார்ச்சு மாதம் 9 ந தேதி காலை 11 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும்

LD 4899

LD 4816

குறிப்பு இல LA/LG/54/32/J 54 LG 341

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி கொள்கும் சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ந் திகதியின் 10,753 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசாரகப்பட்ட 1954 ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10 ந் திகதியின் J 54 LG 341 ம் இலக்க பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தாள்படி.

குருணாகல் மாவட்டத்தில், கடுமப்பொல ஹற்பத்த, பிரிகல் கோறூன், மாணாறே கிராமத்திலுள்ள மஹாயாய எஸ்டேட் எனலும் காணியில் 1 ஏக்கர் 2 ரூ. 20 3 பொச்சல விசாலமுள்ள நிலம், 278 ம் பிரதமப் படத்துக்கு 2 ம் இணைப்பத்தில் 70 ம் துண்டாக அளந்துகாட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமாக 1956 ம் ஆண்டு மாச மாதம் 23 ந் திகதி க்ரீலை 9 30 மணிக் கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கனையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1956 ம் ஆண்டு மாச மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பீ எச் டி சொயசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குருணாகல் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜனவரி 23 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

சோகப்பட்ட தொகுப்பு இல 1 இல இருந்து புதிய கிராமப்பட இலக்கங்கள் 33 ம் 19 ம் கபிலவெல, கிலிகம், கிராமங்க

துண்டு . 305..

காணியின் பெயர் : டிக்கறாவே வத்தை, விபரம் . பயிர், ஒன்றும் இல்லாத தோட்டம், உரித்தாளியின் பெயர் . வி பி புஞ்சிகாமி சந்திரியா பண்டாரவன், விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 2

மொத்தம் ஏ. 0, ரூ. 0, ப 01 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமாக 1956 ம் ஆண்டு மே மாதம் 3 ந் தேதி க்ரீலை 11 மணிக் கு பத்தி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கனையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1956 ம் ஆண்டு சித்திரை மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

சி லுக்கிணல்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

வத்தி கச்சேரி,
1956 ம் ஆண்டு மார்ச் 27 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

LA 3453/J 54 L 41

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவினவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம் ஆண்டு மார்ச்சு 22 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் — A 1,306—கிராமம் தன்கொடடுவ

துண்டு 2.

காணியின் பெயர் : கனகாணிமுள்ள, விபரம் 12 வயதுள்ள தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் : சொ வயிரவன் செட்டியா 310, மெயினஸ்டீட், நீர்கொழும்பு, விசாலம் ஏ. 0, ரூ 0, ப 10

துண்டு : 4

காணியின் பெயர் . கனகாணிமுள்ள, விபரம் . டெனியாவும் 5 முதல் 12 வயதுள்ள தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் சொ வயிரவன் செட்டியா 310 மெயினஸ்டீட் நீர்கொழும்பு, விசாலம் . ஏ 1, ரூ 0, ப 01

மொத்தம் ஏ. 1, ரூ 0, ப. 11

LA/LRO/55/116/LRO/APL 4788/J 55 L 555

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவினவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1955 ம் ஆண்டு டிசம்பர் 22 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,374. கிராமம்—ஓக்கொமுல்

துண்டு 1

காணியின் பெயர் ஓக்கொமுல்வேலுக்கான வதுயாய்வேறான அல்லது மாலிகாதென்னேவத்த, விபரம் 30-45 வருஷமுள்ள தென்னந்தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, ஹெவலொக் டவுன், எலிபேனக் ரோட், 12 ம் நிம்பரிலிருக்கும் U D ரெப்பட் என்று சொல்லப்படுகிறது, விசாலம் 0 ஏ, ரூ 2, ப 10.

துண்டு 2.

காணியின் பெயர் ஓக்கொமுல்வேலுக்கான வதுயாய்வேறான அல்லது மாலிகாதென்னேவத்த, விபரம் மண ஓலை வீடும், கட்டப்பட்ட கிணறும், தொட்டியும், காணியின் தென் மேற்கிலுள்ள நெலவயல்க்கு போய வருவதற்கு பாதையில் ஆட்சி உரிமையும் அடக்கிய 30-45 வருஷமுள்ள தென்னந்தோட்டம், உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, ஹெவலொக் டவுன், எலிபேனக் ரோட், 12 ம் நிம்பரிலிருக்கும் U D ரெப்பட் என்று சொல்லப்படுகிறது ; விசாலம் ஏ 9, ரூ 1, ப 39.

துண்டு 3

காணியின் பெயர் ஒக்கொழுவே மூகலான வதுயாயதேறன அல்லது மாலிகாதெனவேவதத; விபரம் 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டமும் நெல் வயலும் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்னநதோட்டமும்; உரிமைகேட்பவரின பெயர் கொழும்பு, நெறவலொகடவுன, எலிபேனக் ரோட, 12 ம நிம்பரிலிருக்கும் R D ரெபட எனறு சொல்லப்படுகிறது, விசாலம் . ஏ 9, ஸ்ர. 1, ப. 26.

துண்டு 4.

காணியின் பெயர் ஒக்கொழுவே மூகலான வதுயாயதேறன அல்லது மாலிகாதெனவேவதத, விபரம் 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டமும் நெல் வயலும் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்னநதோட்டமும்; உரிமைகேட்பவரின பெயர் கொழும்பு, நெறவலொகடவுன, எலிபேனக் ரோட, 12 ம நிம்பரிலிருக்கும் R D ரெபட எனறு சொல்லப்படுகிறது, விசாலம் ஏ. 1, ஸ்ர 3, ப. 33.

துண்டு 5.

காணியின் பெயர் படகேவல; விபரம்: நெல்வயல; உரிமைகேட்பவரின பெயர். ஒக்கொழுவயிலிருக்கும் கோணரமுதியானசலாகே கிரிமுதியானச எனறு சொல்லப்படுகிறது, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப. 3.

மொத்தம் ஏ 21, ஸ்ர. 1, ப 31.

நாளுவித அறிவித்தல்

LJ 131

முடிக்குரிய காணிகள் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவித்தல்

தேவதுறை செலக கதிர்காம தேவாலய அபிவிருத்திச் சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் டபிள்யூ. பி இங்கு ரங்கவேல, எல் பி குணபால, ஏ. எம் கலுப்பண்டா, சீ சாலிஸ், ஏ எம் கே பண்டா, டி எம் குணதி, ஜே எம் திசகாமி, ஏ பீ மாட்டினசிகமகோ, சீ கே சிருஷணபிள்ளை, என் டி சமன அப்ப, ஏ. எம் சியாது, ஏ எம் டி பண்டா என்பவர்கள், வதுளை மாவட்டம், புத்தளைப் பெருமாடத்திலுள்ள கணக்கெடுக்கோற்றையைச் சேர்ந்த தேவதுறையில், 2 ஏக்கர், 17 ரோசு விலைநீரணைக்கொண்டதும், 258 ம முடிவான கிராமத் திட்டப் படத்தில் 63A எனப்படுவதுமான காணித் துண்டை, அந்நிலத்தில் ஒரு இநதுக கோயில் வைத்து நடாத்துவதன் பொருட்டு, மீண்டும் குத்தகைக்குத் தருமாறு விண்ணப்பித்துள்ளனர்

2. "செலக கதிர்காமம்" என அழைக்கப்படுவதும், முற்றுகக் கட்டி முடிக்கப்படாததுமான ஒரு கோயிலைக் கொண்டுள்ள இத்துண்டை காணி மூக்கன் பூசாரி எனப்படும் ஒருவருக்கு 1/1/1940 தொடக்கம் 10 வருட காலத்திற்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டு அக்குத்தகை 31/12/49 உடன் காலாவதியாயிற்று இக்கோயில் யாததிரீடர்களால் தரிசிக்கப்படும் ஓர் தலமாகும். குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நியந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. —

- (அ) காலம் . 1/1/50 தொடக்கம் 10 வருடம்;
- (ஆ) வாடகை . வருடம் ரூபா 1;
- (இ) குத்தகை எடுப்பவர் அக்காணியை இந்நதுக கோயிலொன்று தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.

3 குத்தகையை வழங்கக் கூடாதென இத்தகிலிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமுலம் காட்டி னுனறி இது வழங்கப்படும்.

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிகளாக.

கொழும்பு, 1956 ம ன்ர பெரவரி 3 ந உ.

அநுராதபுரம் புதிய படடணம் அரசாங்க செலவில் கட்டிய கடைகளை வியாபாரத் தேவைகளுக்காகக் குத்தகைக்கு விடல்

அநுராதபுரம் புதிய படடணத்தில் உள்ள 136 கடைக கட்டிடங்களை விருப்பமான குத்தகைக்கு வியாபாரத் தேவைகளுக்காக கோரும் விண்ணப்பங்களை அநுராதபுர மாகாண அதிபர் வரவேற்பார் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது

2. ஒரு மாடி—இரு மாடிகளைக்கொண்ட வெவ்வேறு தரப்பினதாய் உள்ள கடைகளை கீழே விபரிக்கப்பட்ட வட்டாரங்களில் கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றன. —

வாத்தக நிலையம் இல 1.

(i) 36 இரு மாடிகளைக் கொண்ட கட்டிடங்களையும், 40 தனி மாடிகளைக்கொண்ட கட்டிடங்களையும் கொண்ட இந்நிலையம் புகை யிரத்தலதானதுக்கு வெகு அண்மையில் உள்ளது இது உத்தேசிக்கப்பட்டுள்ள பரிசீலகப் -பல (BUs) நிலையத்தையும், பரிசீலகச் சந்தையையும் அடுத்துள்ளது.

வாத்தக நிலையம் இல 2

(ii) 40 இரு மாடிகளைக்கொண்ட கட்டிடங்களையும், 20 தனிமாடிகளைக் கொண்ட கட்டிடங்களையும் கொண்ட இந்நிலையம் இலங்கை வங்கியினது சாதனத்துக்குச் சமீபத்தில் உள்ளது.

3 தற்காலிகமாக, கீழே விபரிக்கப்படும் குழுவினரின் விண்ணப்பங்கள் மாததிரமே கவனிக்கப்படும்

- (i) கீழே விபரிக்கப்பட்டுள்ள நிலையங்களிலோ அல்லது இடங்களிலோ வாத்தகத்திற்குரிய கட்டிடங்களின் சொந்தக்காரராகவும், அந்த லதாபணங்களில் தாமே வியாபாரம் நடத்துபவராகவும், இருத்தல வேண்டும்
- (ii) கீழே விபரிக்கப்பட்டுள்ள நிலையங்களிலோ அல்லது இடங்களிலோ வாத்தகத்திற்குரிய கட்டிடங்களின் குத்தகைதாரிகளாகவும், அந்த லதாபணங்களில் தாமே வியாபாரம் நடத்துபவராகவும் இருத்தல வேண்டும்.

- (i) பின்வரும் எல்லைக்குட்படுத்தப்பட நிலமெல்லாம் —
வடக்கு . காமிறனல் வீதியால்
கிழக்கு பெலிஸ் நிலைய வீதியால்.
தெற்கு . புத்தளம் வீதியால்.
மேற்கு காமிறனல் வீதியால்
- (ii) பின்வரும் எல்லைக்குட்படுத்தப்பட நிலமெல்லாம் .—
வடக்கு : புத்தளம் வீதியால்
கிழக்கு குருணாகல் வீதியால்
தெற்கு . சிறமபலம் வீதியால்
மேற்கு . பள்ளிவாசல் வீதியால்.
- (iii) பின்வரும் எல்லைக்குட்படுத்தப்பட நிலமெல்லாம் .—
வடக்கு . சிறமபலம் வீதியால்
கிழக்கு . குருணாகல் வீதியால்.
தெற்கு : மயில் ஓழுங்கை.
மேற்கு மயில் வீதி
- (iv) பின்வரும் வீதிகளிலுள்ள வேறு வியாபார லதாபணங்களும் 1956 ம ஆண்டு வைகாசி மாதத்திற்கு முன்பு கொள்ளப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டனவாயும் இருத்தல வேண்டும் .—
திருக்கோணமலை வீதி, குருநாகல் வீதி, ஓட்டுப்பள்ளம் வீதியாகியன
- (v) புதிய படடணம் அமைப்பதற்காகப் புகையிரதப் பகுதிப்படணத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலமெல்லாம்.

4 குத்தகைதாரிகளின் தெரிவில், பின்வரும் முதன்மை ஓழுங்குகள் அவதானிக்கப்படும் —

- (அ) 3வது பகுதியில் விபரிக்கப்பட்டிருக்கும் எல்லைகளால் வரையறுக்கப்பட்டிருக்கும் நிலத்தில் உள்ள வாத்தகத்திற்குரிய கட்டிடங்களின் சொந்தக்காரர்களும், இப்போ தாமே அந்த லதாபணங்களில் வியாபாரம் நடத்துபவர்களாகவும் இருத்தல வேண்டும்
- (ஆ) வரையறுக்கப்பட்ட இடங்களில் வாத்தகத்திற்குரிய கட்டிடங்களின் குத்தகைதாரிகளாக இருந்து தாமே அவற்றில் வியாபாரம் நடத்துதல்.
- (இ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள (அ), (ஆ) குழுக்களில் சேராத மற்றோர் மேலே வரையறுக்கப்பட்டிருக்கும் நிலத்தில் இப்போ வியாபாரம் நடத்துதல்.

5 விண்ணப்பங்கள் பின்வருமாறு விலாசமிடப்படல் வேண்டும் — மாகாண அதிபர், அநுராதபுரம்.

விண்ணப்பங்கள் 1956 ம ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 28 ந திகதி 3 மணிக்ரூப் பிந்தாமல் அநுராதபுரம், கச்சேரிக்குக் கிடைக்க வேண்டும் ஒவ்வொரு விண்ணப்பமும் பின்வரும் அறிவித்தல் அடங்கியதாக இருத்தல வேண்டும் —

- (அ) 4வது பகுதியிலுள்ள எந்தப் பிரிவினையைச் சார்ந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது;
- (ஆ) விண்ணப்பதாரர் காணியின் சொந்தக்காரராகவோ அன்றிக் குத்தகைதாரியாகவோ இருந்து வியாபாரம் நடத்திய காலத்தின் விபரங்கள், இத் தொடர்பில் அடங்கும், வேறு எவ்வித உதவீச செய்கிளுக்கும் சரியான திக்திகள் கொடுபடல் வேண்டும்
- (இ) தற்காலத்தில் நடத்தும் வியாபாரத்தின் தரம்;
- (ஈ) வியாபாரத்திற்குச் செலவு செய்த முதலின் தொகை, ஒன்றிற்கு மேற்பட்ட வியாபாரம் நடத்தப்படால், ஒவ்வொன்றிற்கும் செலவுசெய்த முதலின் தொகை வெவ்வேறுகக் காட்டப்படல் வேண்டும்;
- (உ) விண்ணப்பதாரர் தற்போது இருந்து வியாபாரம் நடத்தும் கட்டிடத்தின் நிலையம், நில அளவைகள் முதலியன;
- (ஊ) விண்ணப்பதாரர் எந்த வரீததக் நிலையத்தில் இருந்து கடையைப் பெற விரும்புகிறாரெனவும், எவ்வகையான கடை—ஒரு மாடி உள்ளதோ அன்றி இரு மாடிகள் உள்ளனவோ விரும்புகிறாரெனவும் அறியத்தல வேண்டும்;
- (எ) விண்ணப்பத்தின் சார்பாக வேறு எவ்வித விபரங்களும் சேரக்கப்படலாம்;

6 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரரும், கீழ்க்காணும் நிபந்தனைகளோடு, வேறு நிபந்தனைகளுமுள்ள ஓர் குத்தகை உடனடிக்கைக்கு வேண்டப்படுவர்.

(அ) கட்டிடம் மாதாந்த ஆட்சிகளை குத்தகைக்கு விடப்படும்;

(ஆ) குத்தகைதாரி வாடகைப்பணத்தை அநுராதபுரம் கச்சேரியில் ஒவ்வொரு மாதத்தினதும் 10 ந நாளுக்குப் பிந்தாமல் கட்ட வேண்டும் இரு மாடிகளைக்கொண்ட கட்டிடத்தின் வாடை ரூபா 68 ஆகும் தனி மாடியுள்ள கட்டிடத்தின் வாடை ரூபா 41 ஆகும்

(இ) மாகாண அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரத்திற்கோ, அல்லது வியாபாரங்களுக்கோதான் குத்தகைதாரி கட்டையை உபயோகிக்கலாம். (அ) கடை எதேவைக்கு அங்கீகரிக்கப்பட்டதோ அதற்கு உபயோகிக்கப்படாவிடினும், (ஆ) அதேவைக்கு உபயோகிக்காமல் நிற்பாட்டப்படும், (இ) அங்கீகரிக்கப்பட்ட நோக்கத்தை விட்டு ஏனைய நோக்கங்களை நிறைவேற்றினும், (ஈ) குத்தகைதாரி ஏதாவது நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்கத் தவறினும், அல்லது குத்தகையின் நிபந்தனைகளை அவதானிக்கத் தவறினும், குத்தகைக்காரருக்கு குத்தகையை நிறுத்தும் உரிமை இருக்கும் அதற்குப்பின் நிலமும், கட்டிடங்களும், அவற்றிற்குச் செய்யப்பட்ட திருத்தங்களுடன் மாற்றப்படும் முடிக்கே உரிய ஆஸ்தியாகும்

(ஈ) குத்தகைதாரிக்குக் கொடுக்கப்பட்ட காலத்தவணியில் அவர் எப் பொழுதும் காணியையும், கட்டிடங்களையும், சத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்து மாகாண அதிபருக்குத் திருப்பதியளித்தல் வேண்டும்.

(உ) குத்தகைதாரி தனது சொந்தச் செலவில் வேண்டிய திருத்தங்களைச் செய்து கட்டிடங்களை பாதுகாப்பதிலும், மாகாண அதிபரின் திருப்பதியைப் பெறுதல் வேண்டும்

(ஊ) மாகாண அதிபரின் விருப்பத்தை முன்பே எழுத்தில் பெற்றுக் கொள்ளாமல், குத்தகைதாரி உட்பட்ட கீழ்க்குத்தகைக்கு விடலோ, ஒப்படைக்கலோ, ஈடு வைக்கலோ, வேறு ஒழுங்கு செய்யலோ, தனது குத்தகை வட்டியில் தலையிடலோ இயலாது இப்பேறப்பட்ட காரியங்களோ அன்றி வேறு ஏதாவது தலையிடையானவாயினும், மாகாண அதிபரின் முன் கூறியுள்ள விருப்பத்தினைச் செய்யப்படுமெய்யின் வெறுமையே யாகும்

(எ) மாகாண அதிபரின் உத்தரவை முன்பே எழுத்தில் பெற்று, அந் நிபந்தனைகளுக்கு இணங்கினாலே தவிர, காணியில் உள்ள கட்டிடங்களை அழிக்கலோ, அன்றிக் கட்டிட அமைப்பில் ஏதாவது மாற்றம் செய்யலோ இயலாது

(ஏ) குத்தகை நிறைவேற்றத்திற்குமுன், குத்தகைதாரி மாகாண அதிபருக்குப் பிணையாக இருமாடி கட்டிடங்களுக்கு ரூபா 500 ம் ஒரு மாடி கட்டிடங்களுக்கு ரூபா 300 ம் கட்டல் வேண்டும். இப் பிணை நிபந்தனைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும், ஏதாவது இருக்கும் குத்தகைதாரி குத்தகை நிபந்தனைகளுக்கு மாறுபட்டேனின், அப்பிணையில் ஒரு பகுதியையோ அன்றி முழுவதையுமோ எந்நேரத்திலும் மாகாண அதிபர் பறித்தெடுக்க உரிமையுள்ளவராவார்.

(ஐ) எக்காலத்திலாவது குத்தகைதாரி கடனிறுக்க வகையில்லாதவனாகவோ, அன்றி அக்காணியையோ அல்லது அதிலுள்ள வட்டியையோ அதற்கெதிராக ஏற்பட்ட ஒரு தீர்மானத்தின் பேரில் விரை உத்தரவு கொடுத்தால், அப்பொழுதே குத்தகை முடிவடையும்.

(ஐ) குத்தகையின் பேரில் வாடையுடைய பணத்தின் ஒரு பகுதியோ அல்லது முழுவதையோ குறித்த திக்திக்குப் பின்னும் 90 நாட்களுக்குப் பின்னும் (நியாயமூலமாகக் கேட்கப்படலோ அன்றிக் கேட்கப்படாமலோ) கட்டப்படாமல் இருந்தால், முடிக்குரிய காணிகளின் சட்டத்தின் (இல 8, 1947 ம் ஆண்டு) X பகுதியிலுள்ள விதிகளின்படி குத்தகையை முடிவடையச் செய்யலாம் குத்தகைதாரி காணியை மீளும்பெற்று அதை அனுபவிக்கலாம்

(ஐ) பந்திகள் (இ), (ஐ), (ஐ) வின்படி குத்தகைக் காலம் முடிவடையும் பொழுதோ அன்றி வேறு காரணங்களால் முடிவடையச் செய்யும்பொழுதோ, குத்தகைதாரி காணியையும், அதிலுள்ள கட்டிடங்களையும், கட்டிடங்களுக்கு அதிகப்படியாகச் சேக்கப்படவையையும், திருத்தங்களையும், நல்ல நிலையில் ஒப்படைக்க வேண்டும். (பாவனைக்கேற்ற பங்கு ஒதுக்கப்படும்). இப்படி ஒப்படைக்கும்பொழுது, குத்தகைதாரி செய்த திருத்தங்களுக்கு ஈடு பெற உரித்தையாவார் அல்லர். அது திருத்தங்கள், காணிக் கட்டிடங்கள் முதலியவற்றுலோ அன்றி வேறு கணக்குகளால் லெனினும் கவனிக்கப்படமாட்டா.

7. கொடுக்கப்பட்ட இட நிலையங்களைப்பற்றிய விபரமோ அன்றி வேறு எவ்வித அறிவித்தல்களெனினும், மாகாண அதிபரிடம் (அநுராதபுரம்) பெற்றுக்கொள்ளலாம்.

டி. ஜி தயரத்தின்,
மாகாண அதிபர், அநுராதபுரம்

அநுராதபுரம் கச்சேரி,
1956 ம் ஆண்டு தைம் 23 ந உ.

அநுராதபுரம் புதிய பட்டணம்—பெற்றேலும் மண் ணெண்ணெயும் விற்பதற்கு இடம் குத்தகைக்குவிடல்

அநுராதபுரம் புதிய பட்டணத்தில் உள்ள 25 போச்சல் கிசாலத்தைக் கொண்ட, நகர அளவைப் பிரதமப்படம் 14B, கடைசிக் கிராமப் பட்டணம் 257,259,523 துணைப்படம் 1 ல் விபரிக்கப்பட்ட 207 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதியுமான காணியை, பெற்றேலும், மண்ணெண்ணெயும் விற்கும் இடமாகப் பாவிப்பதற்கு 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ந திகதி முற்பகல் 11 30 மணியளவில் பரிசீலனை எல் விற்பனையில் அநுராதபுரம் கச்சேரியில் அரசாட்சி ஏசுண்டு அவர்களால் விற்கப்படுமென்று இத்தால் அறிவிக்கப்படுகிறது.

2 கேள்விகள் ஒரு குறிக்கப்பட்ட தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஆகக் குறைந்த கேள்வித் தொகை ரூபா 15,000 இத்தற்கு குறைந்த கேள்விகள் ஏற்கப்படமாட்டாது

3 விலை கேட்பவா ஒவ்வொருவரும் தாமாகவோ அல்லது தம்முடைய பிரதிநிதிலுமாகவோ குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளிக்க வேண்டும் பிரதிநிதிகள் விலை கேட்பவர்களிடமிருந்து ஓர் நியமனக் கடிதத்தை பரிசீலனைக்கு விற்பனைக்கு முன் காண்பிக்க வேண்டும்

4 அரசாட்சி அதிபர் ஒரு கேள்வியை ஏற்றுக்கொள்ளுமுன் கேட்கும் ஆஸ்தியை உடையவரான தன்மையையும் அவர் குத்தகையில் குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி நடக்கும் தன்மைகளை உடையவரோ எனப்படையும் அறிந்து தன்னைத் திருப்பிப்படுத்திக்கொள்வாரா ஒரு எண்ணெயக் கம்பனியின் எழுத்துமூலம் உத்தரவளிக்கப்பட்ட பிரதிநிதியோ அல்லது அக்கம்பனியின் விற்பனையாளர்கள் அல்லாதவர்களிடமிருந்து கேள்விகள் ஏற்கப்படமாட்டாது

5. விலை கேட்டு எடுத்தவா அவர் கேட்ட விலை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் அரசாட்சி அதிபருக்கு அந்த விலையையும் முதல் வருட வரிப் பணத்தையும் கொடுக்கவேண்டும்

6. விலை கேட்டு எடுத்தவா குத்தகையுறுதி சமர்ப்பித்த 14 நாட்களுக்குள் கையொப்பம் இடவேண்டும் அப்படிச் செய்யத் தவறினால் மாகாண அதிபர் விற்பனைவை ரத்துசெய்து பொறுப்புக்குக் கொடுத்த பணத்தையும் அபகரிப்பார்.

7 குத்தகை பின்வரும் நிபந்தனைகளைக் கொண்டது

(அ) குத்தகை 20வது வருஷத்துக்குரியது

(ஆ) ஒரு வருஷத்துக்கு வாடகை ரூபா 250

(ஆ) அரசாங்க அதிபரின் சமமத்தை எழுத்துமூலம் எடுக்காமல் குத்தகைக்காரர் நிலத்தை பெற்றேறல் அல்லது பெற்றேறும் மண்ணெண்ணெயும் விற்கும் இடமாக அல்லது வேறு தேவ்வகைப் பாவிக்கப்படாது

(இ) குத்தகை எடுத்தவா எடுத்த 6 மாத கால எல்லைக்குள் அரசாட்சி அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்தின்படி மண்ணெண்ணெயை, பெற்றேறல் விற்பனைக்காக உரிய கட்டிடங்களைக் கட்டவேண்டும் அரசாட்சி அதிபரின் முன் அங்கீகாரமின்றி ஒரு குத்தகையை எடுத்தவா கட்டிடத்தைக் கட்டியோ, திருத்தியோ அல்லது அங்கே தற்காலிகமாகக் கட்டிடங்களை போடலோ கூடாது

(ஈ) குத்தகைக்காரர் அரசாட்சி அதிபரின் சமமத்தைக்குத் தகுந்தபடி காணிகளுக்குப் போகக் கூடியதாக ரோடும் மத்கும் கட்டல் வேண்டும்.

(ஈ) நில அதிபரின் சமமத்தினி குத்தகை எடுத்தவா அதைக் கீழ்க்குத்தகையாகவோ அறுதியாகவோ பாடாகவோ, அல்லது நன் கொடியாகவோ அல்லது தன்னுடைய நன்மையைக் கருதி தன் எண்ணப்படி செய்யலோ கூடாது

(ஈ) குத்தகை எடுத்தவா கட்டிடத்தின் வரிக்கையும் மறறைய வரி களையும் கொடுக்கவேண்டும்.

(ஈ) குத்தகை முடிந்த காலத்திலோ அல்லது அதற்குமுதலோ விரும் கர்லத்தில் குத்தகைக்காரர் அரசாங்க அதிபருக்கு அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்திற்குக் காணியையும் அதிலுள்ள கட்டிடத்தையும் பாரம் கொடுப்பார்.

(ஈ) காணியில் விடப்பட்ட கட்டிடத்திற்காகவோ அல்லது வேறு எவ் வகையிலாவது நஷ்ட ஈடு கொடுக்கப்படமாட்டாது.

8. குத்தகையைப்பற்றிய விபரங்களுக்கு அரசாட்சி அதிபருக்கு மனுச் செய்ய.

டி. ஜி தயரத்தின்,
அரசாட்சி அதிபர், அநுராதபுரம்

அநுராதபுரம் கச்சேரி,
1956 ம் ஆண்டு தைம் 23 ந உ.

அனுராதபுர புதிய பட்டணம்—மோட்டார ரதக் காலைக்கும் அதைச் சேர்ந்த பட்டணத்திற்கும் காணி குத்தகைகளுக்கு கொடுத்தல்

அனுராதபுர புதிய நகரத்தின் மோட்டார ரதக் காலைகளுக்கும் அதைச் சேர்ந்த பட்டணத்திற்கும் ஒதுக்கப்பட்ட ஒவ்வொன்றும் 0௭, 2௫, 2௫ விசாலத்தையுடைய 5 துணைக் காணிகளை 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ந திகதி, காலை 11 மணியளவில் அனுராதபுரக் கச்சேரியில் அனுராதபுர டிஸ்திரிக் ஏஜன்டு அவர்களால் ஏலத்தில் விற்கப்படும்

2 கௌவிகள இலங்கைப் பிரதேசங்களுக்கு மாதந்திரமே விடப்படும் ஒருவா ஒரு துணைக்கு மேல் இந்த ஏலவிற்பனையில் எடுக்க முடியாது

3 கௌவிகள ஒரு குறிக்கப்பட்ட தொகையிலிருந்து ஆரம்பமாகும். ஒவ்வொரு துணைக்கும் குறைந்த தொகை ரூபா 1,000 இதற்குக் கீழ்ப்பட்ட கௌவிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

4 அரசாட்சி அதிபா ஒரு கௌவியை ஏற்றுக்கொள்ளுமுன், கேட்கும் ஆளினுடைய உடையடியான தன்மையையும் அவர் குத்தகையில் குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி நடக்கும் தன்மைகளை உடையவரோ எனப்படையும் அறிந்து தன்னைத் திருப்பிப்படுத்திக் கொள்ளுவார்

5 விலை கேட்பவர்கள் ஒவ்வொருவரும் தாமதமாகவோ அல்லது தமமுடைய பிரதிநிதி மூலமாகவோ குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளிக்க வேண்டும் பிரதிநிதிகள் விலைகேட்பவர்களிடமிருந்து ஒரு நியமனக்கடித்ததை பரிசோதனைக்கு விற்பனைக்கு முன்பு காண்பிக்கவேண்டும்

6 விலை கேட்டு எடுத்தவா, அவர் கேட்ட விலை ஏற்றுக்கொள்ளப்படவுடன, அரசாட்சி அதிபருக்கு அந்த விலையையும், முதல் எருடவரிப்பணத்தையும் கொடுக்க வேண்டும்

7 நிலத்தை எடுத்தவா உறுதி கொடுத்த 14 நாட்களுக்குள் அதில் கையொப்பமிட்டு அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் இப்படிச் செய்யத் தவறின அரசாட்சி அதிபர் விற்பனை ரத்துச் செய்து விலை கேட்டவா கட்டிய பணம் ஏதும் இருப்பின் அதையும் பறிமுதல் செய்வார்

8 ஒவ்வொரு குத்தகையும் மறைய நிபந்தனைகளுடன் பின் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அடக்கியதாய் இருக்கும் —

- (அ) குத்தகை 99 வருஷ காலத்துக்குரியது,
 (ஆ) ஒரு வருடத்துக்கு குத்தகை, ரூபா 250 இது 30 வருஷத்துக் கொடுமுறை புதுப்பிக்கப்படும் அப்படி புதுப்பிக்கும் காலத்தில் முன்னிருந்த தொகையிலும் பாகாக 50 வீதத்துக்கு மேல் கூடப்படமாட்டாது
 (இ) அரசாங்க அதிபரின் சமமத்ததை எழுத்துமூலம் எடுக்காமல், குத்தகைக்காரர் நிலத்தை மோட்டார ரதக் காலைகளும் அதைச் சேர்ந்த பட்டணங்களும்மூலம் வேறு எந்தத் தேவைகும் பாவிக்கப்படக்கூடாது
 (ஈ) குத்தகை எடுத்தவா, எடுத்து ஒருவருட்கால எல்லைக்குள் அரசாட்சி அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட படத்தின்படி மேற் குறிப்பிட்ட தேவைக்காக, ஒரு நிர்ந்தரக் கட்டிடத்தையோ அல்லது கட்டிடங்களையோ நிறுவுதல் வேண்டும்.
 (உ) நில அதிபரின் சமமத்தமின்றி, குத்தகை எடுத்தவா அதைக் கீழ்க் குத்தகைக்கோ, அறுதியாகவோ, ஈடாகவோ அல்லது நன் கொடியாகவோ அல்லது தனனுடைய நன்மையைக் கருதி தன் எண்ணப்படி செய்யவோ கூடாது
 (ஊ) குத்தகை எடுப்பவா கட்டிடத்தின் வரிக்கையும் மறைய வரி களையும் கொடுக்க வேண்டும்
 (எ) குத்தகை முடிந்த காலத்தில் அல்லது அதற்கு முன்பு நிலத்தை விடும் காலத்தில், குத்தகை எடுத்தவா நிலத்திலுள்ள கட்டிடத்தை காலத்தினால் ஏற்படும் சிதைவுகளைத் தவிர வேறு எவ்விதப் பழுதுமின்றி அரசாங்க அதிபரிடம் ஒப்புவிக்க வேண்டும்.
 (ஏ) அக்கட்டிடங்களுக்கு எவ்விதக் காரணங்களைக் கொண்டேனும் நஷ்ட ஈடு கொடுக்கப்படமாட்டாது

9 குத்தகை பற்றிய மறைய விபரங்களுக்கு அரசாட்சி அதிபருக்கு மனுச் செய்ய.

டி. லீ. தயரத்தின,
 அரசாட்சி ஏஜன்டு,
 அனுராதபுரம்

அனுராதபுரக் கச்சேரி,
 1956 ம ஆர் ஜனவரி 30 ந உ.

திருகோணமலை டிஸ்திரிக் மூதூர் பகுதியில் ஒரு எண்ணெய் (பெற்றோல்) நிலையத்திற்கு கொடுக்கக்கூடிய காணித்துண்டு விற்பனை

இத்கால் அறியத்தருவது என்னவெனில் 1956 ம ஆண்டு மாசி மாதம் 23 ந திகதி காலை 9 30 மணிக்கு கொட்டியாபுரப்பற்றுக் காரியாதிக்காரியின காரியாலயத்தில் கீழ்க்காட்டிய ஒரு எண்ணெய் (பெற்றோல்) நிலையத்திற்கு காணித் துண்டு, திருகோணமலை அரசாங்க அதிபரால் ஏலத்தில் விற்கப்படும்

2. இதற்கு முதற் கட்டுப்பணம் ரூபா 200 ரூபா 200 ல் இருந்தே எலங்கூறப்படும்

3 ஏலத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் தாங்களே எவ்வக் கூறுமிடத்திற்குக் குறிக்கப்பட்ட நேரத்திற்கு வரவேண்டும், அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பி வைக்க வேண்டும் ஒவ்வொரு பிரதிநிதியும் நியமனக்கடித்துக்கள் கொண்டு வரவேண்டும்

4 அரசாங்க அதிபர் ஏலத்திற்கு பங்குபெறுபவர்களின் கௌவிகளை ஏற்குமுன் அவர்கள் கூறப்பட்ட நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவார்களோ என்று திருப்பிப்படுத்திக்கொள்ள வேண்டும் எக்காரணத்தாலோ அரசாங்க அதிபர் திருப்பதியையாவிடாமல், திருப்பவும் முதற் தொடங்கி எலங்கூறப்படும்

5 காணி விற்கப்பட்டவுடன, ஏலத்தில் அறுகூலமடைந்தவா, காணி விற்கப்படும் தொகையில் பத்திலொரு பங்கை உடனே கட்ட வேண்டும் மிகுதிப் பணத்தை காணி விற்கப்படும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்குட்கட்டவேண்டும்

6 ஏலத்தில் அறுகூலமடைந்தவா அரசாங்க அதிபரார் கேட்டுக் கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் அரசாங்க அதிபருடன் ஓர் உடன படிக்கை எழுதிக்கொள்ள வேண்டும் இப்படிச் செய்யத் தவறினால், அல்லது கூறப்பட்ட நிபந்தனைகளிற் தவறினால் கட்டிய பணத்தை இழக்க நேரிடும்

7 குத்தகை கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளது —

- (அ) குத்தகையின் காலம் இருபது வருடமாகும்
 (ஆ) குத்தகைக்காரன் வருட மொன்றிற்கு ரூபா 200 வீதம் கட்ட வேண்டும்.
 (இ) குத்தகைக்காரன் காணிக் கும் அதிற் காணும் கட்டிடங்களுக்கும் உரிய வரிப்பணங்களை வருடந்தோறும் கட்டவேண்டும்
 (ஈ) குத்தகைக்காரன் குத்தகை எடுத்த ஆறு மாதங்களுக்குள் மாகாண அதிபரின் திருப்பதிகேற்பு எண்ணெய் (பெற்றோல்) வியாபார நிலையமொன்றைக் கட்டவேண்டும்.
 (உ) கட்டிய கட்டிடத்தை பெற்றோல் வியாபாரத்திற்கல்லது வேறு எவற்றிற்கும் பாவிக்கக்கூடாது
 (ஊ) காணிக் கமிஷனரின் உத்தரவு இல்லாமல், குத்தகைக்காரன் இக்கட்டிடத்தை வாடகைக்குக் கொடுக்கவோ, ஈடுவைக்கவோ, அல்லது நன்கொடியளிக்கவோ முடியாது
 (எ) குத்தகைக் காணியில் கட்டப்படும் கட்டிடங்கள் பாவிக்கக் கூடிய நிலையில் எப்பொழுதும் இருக்க வேண்டும் காணியைச் சுற்றி வேலை அல்லது சுவர் கட்டவேண்டும்.
 (ஏ) குத்தகைக்காரன், குத்தகை முடிந்தவுடன அல்லது தேவையானால் முடியுமுன் காணியையும் அதிலிருக்கும் கட்டிடங்களையும் அரசாங்க அதிபரிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும் குத்தகைக்காரனுக்கு எக்காரணத்தையிடும் யாதொரு நஷ்டமும் அரசாங்கத்தால் கொடுக்கப்படமாட்டாது.

8 தேறு விபரங்களை திருகோணமலை அரசாங்க அதிபருக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளவும்

அட்டவீண்

திருகோணமலை-மட்டக்களப்பு மராமத்து பிரதான வீதியும் மூதூர் நொகல் மரவீதியிலிருந்து சம்பூருக்குப்போகும் பாதையும் சந்திக்கும் பிரதான சந்தியில் அரை ஏக்கர் விசாலமுள்ள ஒரு அரசாங்க காணித் துண்டு

அனறன் ஆர் மெக்கெய்ளா,
 மாகாண அதிபர், திருகோணமலை

திருகோணமலைக் கச்சேரி,
 1956 ம ஆர் மை 25 ந உ.